

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



Growing
with the
Community
ESTD-1991

a monthly information digest
இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி
Digitized by Noolaham Foundation.
noolaham.org | avanaham.org

19 வது ஆண்டில்
th Year



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்றஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரன் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஆசிரியரிடமிருந்து

From the Editor

என்ன காரணம்?

பால்குடி மறவாத, மூன்று வயதுமாகாத இரண்டு குட்டி யானைகளை அவற்றின் தாய்களிடமிருந்து பிரித்த சிறீலங்கா அரசின் கொடுஞ்ச செயலுக்கு அங்குள்ள மிருக உரிமை ஆர்வலர்களும் மற்றும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

கண்டி தலதா மாளிகைக்கு அன்பளிப்பாக வழங்கவேன இந்தக் குட்டி யானைகளை அவற்றின் தாய் யானைகளிடமிருந்து பிரித்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததென, கொழும்பு ஊடகங்களும் கூட குற்றஞ்சாட்டியுள்ளன.

மிருகங்களானாலும், அவற்றுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது என்னும் கருணை ஒங்கியிருக்கும் சிறீலங்காவில், முட்கம்பி வேலிகளுக்குள் நூறு நாட்களுக்கும் மேலாக மூன்று லட்சம் மக்கள் அடைக்கப்பட்டு வதைபடுவது தெரியாமலிருப்பது எவ்வாறு என்று கேட்கத் தோன்றுகின்றது.

இரண்டு யானைக் குட்டிகளுக்காகத் தொடர்ந்து தொடர்ந்து கண்ணீர் விடும் ஆர்வலர்களும் ஊடகங்களும், அபலைகளாக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் அப்பாவிக்களுக்காக எப்போதாவது குரல் எழுப்பியிருப்பார்களா?

விடுதலைப் புலிகள் ஆயிரம் சிறார்களைப் பிடித்து போராளிகளாக வைத்திருக்கிறார்கள் என்று வருடக் கணக்காக சிங்கள அரசு கோஷம் எழுப்பி வந்தது. இதனையே 'யுனிசெப்' உட்பட சர்வதேச நிறுவனங்களும் கிளிப்பிள்ளை போலீஸ் சொல்லி வந்தன.

வன்னிப் போரில் அரசாங்க படைகளால் பத்தாயிரம் வரையான சிறார் கொல்லப்பட்டனர். இன்னுமொரு பத்தாயிரம் சிறார் படுகாயப்படுத்தப்பட்டனர். இந்தப் படுகொலைகளைப் பற்றி யாராவது சுட்டிக்காட்டி வினவினார்களா?

வவுனியா வதைமுகாம்களில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் வரையான சிறார் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகை, சென்னையில் புதிதாக சிறீலங்காவின் துணைத்தாதராகப் பதவியேற்றுள்ள வி. கிருஷ்ணமூர்த்தியால் தெரிவிக்கப்பட்டது.

ஆக, வன்னியில் தடுத்தது வைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்றிலொரு பங்கிற்கும் கூடுதலானவர்கள் சிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. இவர்களில் எத்தனை பேர் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி யாருக்காவது அக்கறையுண்டா?

இவர்களுள் எத்தனை பேர் காணாமல் போனார்களோ? இன்னும் எத்தனை பேர் காணாமற்போக இருக்கின்றார்களோ?

ஏறத்தாழ முப்பதாயிரம் சிறார், பாடசாலைக் கல்வி வசதி மறுக்கப்பட்டு அங்கு வசிக்கிறார்கள் என ஒரு தகவல் கூறுகின்றது. இது பற்றிக் கொழும்பிலுள்ள ஏதாவது ஊடகம் எப்போதாவது எழுதியிருக்குமா?

இந்தப் பிரச்சனைகள் தமிழரோடு சம்பந்தப்பட்டவையாக இருப்பதால், எவரும் பேசப் போவதில்லை; எழுதப் போவதில்லை.

எனவே, இந்த விடயங்களைச் சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த வேண்டிய கடப்பாடு புகலிடத் தமிழரையே மூன்று முழுதாகச் சார்ந்துள்ளது. ஆனால், புகலிடத்தில் வாழுபவர்களிடம் ஏதோ ஒரு மனச்சோர்வு, விரக்தி அல்லது தோற்றுப்போன எண்ணம் ஏற்பட்டுவிட்டது போலத் தோன்றுகின்றது.

புகலிடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில், மக்கள் பங்களிப்பு இப்போது வரவரக் குறைந்து செல்கின்றது.

இரண்டு யானைக் குட்டிகளுக்காகக் குரல் கொடுக்கும் சிங்களவருடன் எம்மை ஒப்பிட்டால்..... மூன்று லட்சம் உறவுகளுக்காக இதுவரை நாம் என்ன செய்தோம்? எம்மை நினைத்து நாமே வெட்கப்படுவோமாக!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

International cooperation to prevent immigration fraud

A new international initiative puts Canada at the forefront of worldwide efforts to identify and combat immigration fraud, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney and Public Safety Minister Peter Van Loan announced today.

Under this landmark initiative, Canada, the United Kingdom (U.K.) and Australia will be able to share the fingerprint information of asylum seekers and foreign nationals facing deportation, including dangerous criminals. This will improve our ability to identify foreign nationals who are seeking to enter Canada and who are trying to hide their past from authorities.

Under the partnership, Canada will be able to securely and confidentially check fingerprints with those stored in Australian and U.K. databases.

The initiative was developed under the Five Country Conference (FCC) – a forum for immigration and border security – between Canada, Australia, the U.K. , the United States and New Zealand. The United States will be joining the initiative shortly, and New Zealand is considering legislation to join in the near future.

“Canada has had a long-standing collaborative relationship with the FCC countries and I am pleased that we are building on this partnership,” said Minister Kenney. “Through this initiative, we are tackling identity fraud and abuse of our immigration and refugee programs, while at the same time ensuring that Canada continues to welcome genuine refugees.”

“Along with our international partners, we are making a commitment to ensure the safety and security of our respective countries,” said Minister Van Loan. “This is one way that we are balancing Canada’s priority of economic prosperity while using innovative ways to enhance border security.”

Information sharing among FCC countries will allow Canada to: (Contd. P. 33)

புதிய அகதிக் கோரிக்கையாளருக்கு மோசடிப் படிவங்கள் விற்பனை! குடிவரவு ஆலோசகர்கள் பற்றி எச்சரிக்கை

Bogus Refugee application forms sold by Unscrupulous Immigration Consultants

கனடாவிற்குப் புதிதாக வரும் அகதிநிலைக் கோரிக்கையாளர்களை, குடிவரவு ஆலோசகர்களாகப் பணிபுரிபவர்கள் ஏமாற்றி மோசடி செய்வதாகவும், இதனையிட்டுப் பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டுமென்றும் கனடிய-அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அகதிநிலைக் கோரிக்கை சம்பந்தமான எந்தவொரு படிவமும், ஒருபோதும் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது இவர்களால் வழங்கப்பட்டுள்ள முதலாவது அறிவுறுத்தல். இந்தப் படிவங்களைச் சில குடிவரவு ஆலோசகர்கள் பணத்துக்கு (இருநூறு டாலர்களுக்கும் மேலாக) விற்பனை செய்வது அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சாதாரணமாக, குடிவரவு இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய அகதிநிலைக் கோரிக்கை தொடர்பான படிவங்களை எவரிடமும் பணம் கொடுத்துப் பெறவேண்டாமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கடவையொன்றில் முதன்முதலாகச் சமூகமளிக்கும் அகதி, நிரப்பிய படிவங்களுடன் வரவேண்டிய தேவையில்லை எனவும், அகதிக் கோரிக்கை முன்வைக்கும் அலுவலகத்தில் வைத்து அதற்கான சகல படிவங்களும் இலவசமாக வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்களில் வழங்கப்படும் படிவங்களில், கனடிய அரசாங்கத்தின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

“Refugees are not required to purchase or bring application forms when they show up at border crossings to file a claim. All documents are provided free by immigration officers and bear a Government of Canada logo” immigration officials said.

சட்டத்துக்குப் புறம்பாகத் தயாரிக்கப்படும் படிவங்கள் உகந்தவையல்ல என்றும், இவைகளைப் பணம் கொடுத்து வாங்குவதால் எந்தப் பிரயோசனமுமில்லை என்றும் குறிப்பிட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிநிலைக் கோரிக்கை முன்வைக்கப்படும் அலுவலகத்திலுள்ள உத்தியோகத்தர்களைத் தங்களுக்குத் தெரியுமென்றும், அதனால் தங்களால் விசேட கவனிப்புகளைச் செய்து தர முடியுமென்றும் சில குடிவரவு ஆலோசகர்கள் பொதுமக்களை ஏமாற்றுவதாகவும், இதனையிட்டுப் பொதுமக்கள் ஏமாறாதிருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் நன்மை கருதி, கனடிய அகதிகள் சபை (Canadian Council for Refugees - CCR) தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. மறுபுறத்தில், குடிவரவுத் துறை மோசடிகளைத் தடுப்பதற்காக இன்னுமொரு நடவடிக்கையில் கனடிய குடிவரவு அமைச்சு இறங்கியுள்ளது.

முத்தலவையாக, தஞ்சம் கோருபவர்களின் கைவிரல் அடையாளங்களை, தகவல் பரிமாற்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்ள பிரிட்ன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் கனடா இப்போது ஒப்பந்தம் செய்துள்ளது. (இது சம்பந்தமான முழு விபரமும் ஆங்கிலத்தில் இப்பக்கத்தில் தரப்பட்டுள்ளது).

மேற்சொன்ன மூன்று நாடுகளிலும் வசிக்கும் அகதிநிலை கோரியவர்கள், கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள், ‘கிறிமினல்’ நபர்கள் போன்றவர்களின் விரல் அடையாளங்களை மூன்று நாடுகளும் தமக்குள் பகிர்ந்து கொள்ளும். வெளிநாட்டவர் ஒருவர், நாடு விட்டு நாடு புகுவதை இலகுவாகக் கண்டு பிடிக்கவும், சர்ச்சவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் இந்நடவடிக்கை உதவுமென மேற்குறிப்பிட்ட நாடுகள் நம்புகின்றன.

விரைவில் இவ்வகையான ஒப்பந்தமொன்றை அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளுடன் செய்வதற்கும் கனடிய குடிவரவு அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.



6ஸ்தி

இளநரை

டாக்டர் எம்.கே. முருகானந்தன்

“இவனுக்கு இளநரையாக இருக்கிறது என்ன செய்யலாம்” அவனுக்கு 13 வயதுதான் ஆகிறது. வெளிப்படையாகப் பார்க்கும் போது நல்ல கருமையாகத்தான் தெரிந்தது. ஆயினும் உற்றுப்பார்த்த போது ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகளாக சில தெரிந்தன. மகன் முகத்தில் சற்று வெட்கத்தின் சாயல் மெழுகியிருந்தது.

மற்றொருத்தியின் தலையில் பட்டை பட்டையாக வெள்ளை முடிகள் கருமுடிகளை அடர்த்திப் பெரும்பான்மையாக நின்றன. சரும மருத்துவர் ஈடாக பலரிடம் மருத்துவம் செய்துவிட்டாராம். வயது 28 மட்டுமே. அழைத்து வந்தது காதலன். எப்படிக் கழற்றி விடலாம் என வாழ்ப்புக்காகக் காத்திருப்பவன் போல அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான். பெண் முகத்தில் இயலாமையும் சோகமும் கருமேகங்களாக அப்பிக் கிடந்தன.

உண்மைதான் அகத்தை விட முகத்தையும் தோற்றத்தையும் மட்டுமே கவனத்தில் எடுக்கும் இன்றைய சமுதாயத்தின் பார்வையில் நரையும் பின்னடைவுதான். இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

முடி ஏன் நரைக்கிறது? எமது முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது. எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளரும் என்றில்லை. சில முனைகளிலுள்ள முடிகள் வளராது. வேறு சில ஓய்விலும் இருக்கும். சில உதிரும். ஓய்விலிருந்தவை வளரும். எமது சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களிலிருந்து (hair follicles) வளர்கிறது. அங்குதான் முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (melanin) என்ற சாயம் உள்ளது. அதில் மெலனின் உற்பத்தி நின்றவிட்டால் அந்த வேரிலிருந்து வளரும் முடிக்கு கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும். ஆனால், அதேநேரம் வேறு முனைகளிலிருந்து கருமையான முடி வளர்க்கும். படிப்படியாக ஏனைய முளை வேர்களிலும் மெலனின் உற்பத்தி அற்றுப்போக வெண்முடிகள் அதிகரிக்கும்.

மருத்துவ ரீதியாக 40 வயதிற்கு உட்பட்ட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை premature greying என்பார்கள். ஆனால், பேச்சு வழக்கில் நாம் சில முடிகள் நரைத்தால் கூட இளநரை என்கிறோம். இளநரைக்குக் காரணம் என்ன? பொதுவாக இது பரம்பரை சம்பந்தமானது. உங்கள் இரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத் தலையினர் எனின் நீங்களும் பெரும்பாலும் அந்தத் திசையிலேயே செல்ல நேரிடும்.

தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தினால் அதுவே முதலில் நரைக்கத் தொடங்கும். உடல் முடிகள் நரைக்க சற்றுக் காலம் செல்லும். ஒரு சிலருக்கு இவை தைரோயிட் சுரப்பி நோய்கள், வெண்குஷ்டம், இரத்தச்சோகை, விற்றமின் (B 12 vitamin B12 deficiency) குறைபாடு ஆகியவற்றாலும் நேரலாம். ஆயினும் இவை அரிது.

“மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்துகள் கிடையாது?” என நீங்கள் வினவுவது எனக்கும் கேட்கிறது. தினமும் பத்திரிகைகளில் நரைமுடிக்கு மருத்துவம் என விளம்பரங்கள் வருகின்றன. உண்மையில் அப்படி ஒரு மருந்து இருந்திருந்தால் இன்று மருந்துக் கடைகளை மக்கள் மொய்த்திருப்பார்கள். நரை முடியுடன் எவருமே இருக்க மாட்டார்கள். வெளிப்படையாகச் சொல்வதானால் இதற்கான முயற்சிகளைப் பலரும் செய்திருக்கிறார்கள். ஆனால், வென்றவர் எவரும் இல்லை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அத்தகைய விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும்.

“எனக்கு பத்து வயதிலேயே இளநரை வந்தது” என ஆரம்பித்தார் தனது மகனுடன் வந்த அந்த 50 வயதுத் தகப்பனார். நிமிர்ந்து அவரது தலையைப் பார்த்தேன். கன்னங்கரேல் எனக் கருமையாக இருந்தது. காரணம் என்ன? கேட்காமலே அதற்கான விடை என்னிடம் இருந்தது. “அப்போதிருந்தே நான் டைதான் பாவிக்கிறேன்” கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்னார். உலகை வென்றுவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது.

புத்தியுள்ளவர் இயற்கையின் நியதியைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டவர். ஆம் இன்றைய நிலையில் உங்களது இளநரைக்கு ஒரே விடை தலைமுடிச் சாயம் மட்டுமே.

ஆனால், நான் கூறிய அவ்வளவு விளக்கங்களையும் கேட்ட மற்ற இளம் பெண் அடுத்த மருத்துவரைத் தேடிச் செல்ல ஆயத்தமானார். ஆசைக்கு அளவேது. இன்னும் சில காலம் மருந்திற்கு பணத்தை தண்ணீராகச் செலவழித்துவிட்டு டைக்கு இறுதியில் வருவார்.

Canada must join EU & UN human rights efforts in Sri Lanka

Canada must take immediate diplomatic action to ensure Sri Lanka allows an independent investigation into human rights abuses committed during the conflict, declared New Democrats at their party convention.

“The EU and the UN have been active in addressing the severe situation in Sri Lanka while Canada has stood on the sidelines,” said New Democrat Leader Jack Layton. “Canadians know that we have a large role to play in protecting human rights and working for peace in crisis situations like the one in Sri Lanka. It’s time the Prime Minister started living up to those expectations.”

At their policy convention today, New Democrats passed a resolution demanding the Canadian government press Sri Lanka to provide unhindered access to international monitors and independent media, expedite humanitarian assistance, and facilitate the return of displaced Tamils. The party also urged the government to offer urgently-needed humanitarian aid, accelerate the reunification of Tamil families in Canada, and better support children orphaned by the conflict.

Layton and his team have consistently urged the Harper government to work harder to prevent human rights abuse and end the humanitarian crisis in Sri Lanka.

“Canada can and must do more,” said Layton. “We can be a strong voice for peace on the global stage. Children in Sri Lanka need us to take up that responsibility today.”

நீங்கள் எப்பிடி இருக்கிறீர்கள்?

எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை, பரிதவிப்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உணர்வு சம்பகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலையை இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல.

கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னதிலயோ இருக்கிற கோவத்தை வகுத்ததை வேற யாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக் கொண்டிருக்கிறம். இல்லையா?

நீங்கள் எப்பிடியோ தெரியாது. ஆனால் கொஞ்ச நாளா நான் நடந்து கொள்ள விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு "உம்மோட பெரிய உபத்திரவம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப் போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்பதுதான் உண்மை.

மரணங்கள் சாதாரணமானவையல்ல. ஆனால் ஓரூள் இயற்கையா மரணமெய்தினால் அதைக் கொண்டாட 31 நாள் கணக்கு வைச்சிருக்கிறம். அதே ஒரு அவச்சாவு என்பால் 3 மாதத்துக்கு துக்கம் கொண்டாடும். ஆனால் குடும்பம் குடும்பமா, கிராமம் கிராமமா எங்கட சனம் செத்துப்போனதுக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்? எத்தின நாள் அழுதனாங்கள்? யாரைப்பார்த்தாலும் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரே மரணம் பற்றிய செய்திகள். கொஞ்சக்காலத்தில் யார் யார் செத்தது, யார் யார் உயிரோட இருக்கினமெண்டதே மறந்திடும அல்லவளவுக்கும் மனங்கொள்ளாத செய்திகள் தினம் தினம் கேட்டு முடிச்சாச்சு. மரணச் செய்திகள் வந்த மாதிரி இன்னாருக்கு காலில்லை இன்னாருக்கு கையில்லை என்ற செய்திகள் பெருசா வந்து சேரேல்ல. ஒரு கட்டத்தில் நேரில் அவர்களைச் சந்திக்கும் போதுதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்பிடி ஒரு காலம் வருமா?

கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊர்வல ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் வீடுகிறார்கள். அவர்கள் அங்கிருந்து அனுபவித்த அதே கொடுந்துயரை அவர்கள் அளவுக்கு இல்லாவிடிலும் நாங்களும் அனுபவித்திருக்கிறோம். முந்தின காலங்களில் நடந்த கொடுமான போர் பற்றிய செய்திகள் படங்கள் காணொளிகள் மக்களைச்

சென்றடையவில்லை. ஆனால் இப்ப அங்க இருக்கிற மக்கள் தெரிஞ்சுகொள்ள முதலே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை அவை வந்தடைகின்றன. யுத்தகள படங்களைப் பார்ப்பதால் அப்பிடி என்ன பாதிப்பு வந்திப்போது என்று நானும் நினைச்சிருக்கிறன். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு செய்திகளைப் பாரக்காமல் ஒதுங்கியிருக்க முயற்சித்த போதும் ஈமெயில் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மரணங்களையும் இரத்தத்தையும் சதையையும் பார்த்துப் பார்த்து மரணங்கள் சாதாரணம் என்று மனம் பழகிப்போனாலும், அந்த வடுக்கள் எங்களுக்குள்ளேதான் இருக்கு.

வியட்நாம் போரிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களின் குணமாற்றங்களைப் படித்தே நெருக்கீட்டுக்குப் பின்னான உளவடு (Posttraumatic stress disorder (PTSD)) என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அது யாருக்கு இருக்கு, யாருக்கில்லை என்று சொல்றது என்ற நோக்கமில்லை. ஆனால் எங்கட மனசில ஒரு கொடுந்துயருக்குப் பின்னான வடு இருக்குது என்பது மட்டுமே உண்மையா துயர் இன்னும் முடியேல்ல, அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கு. இருந்தாலும் கடந்த மாதங்கள் போல எப்பவும் சாவுச் செய்தியும் மரணங்களின் எண்ணிக்கைகளும் வாறதில்லை.

Retraumatization என்று சொல்லப்படுகிற கொடுந்துயர் பற்றிய பழைய நினைவுகளால் வரும் மனவுளைச்சலும் ஒரு சிக்கல்தான். உதாரணமா எனக்கு நினைவு தெரிஞ்சு நாள்ல இருந்தே நாங்கள் படிச்சது வளர்ந்தது எல்லாமே செல்லடிக்குள்ளயும் குண்டுச் சத்தத்திலயும்தான். பள்ளிச்சீருடையோட பங்கருக்குள்ள ஓடியிருக்கிறம் மேசைக்குக் கீழ் விழுந்து படுத்திருக்கிறம். அதையே நாங்கள் காணொளிகளில் "குத்தப்போறான் படுங்கோ" என்று கதறிக் கொண்டு குழந்தைப் பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சிக்கிற தாய்மாரைப் பாரக்கேக்க எனக்கு என்ற ரீச்சர்மாற்ற குரூபகம் வாறது. இந்த வடுக்களிலிருந்து நாங்கள் விடுபடணும். மனசில ஏற்படுற மாற்றங்கள் எங்கட உடம்பையும் பாதிக்கும். மனசு பலவீனமாகேக்க உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறையும். அப்பிடி குறையிறதாலே சாதாரணமா வாற காய்ச்சல் தலைவலி கூட நீண்ட நாட்களுக்குத் தொடரும். அதால் மனசைப் பலவீனம் அடையாமல் வைச்சிருக்கிறது நல்லது.

ஆனால் அது எப்பிடி என்று எனக்கும் சரியாத தெரியேல்ல. சில நேரம் வேலையில் ஒரு ஆலோசகரா மற்றாக்களுக்கு ஆலோசனை வழங்கிற எனக்கு, எனக்கு ஆலோசனை தர யாருமில்லையா என்று யோசிச்சிருக்கிறன்.

யார் யாரையோ நீங்கள் எப்பிடியிருக்கிறீர்கள் என்று கேக்கிறம். ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீர்களா? மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான் அப்பிடி கேட்டதில்லை. என்னையும் யாரும் கேட்டதில்லை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் ஈடுபட்டதால் நேரமின்மை ஒரு பிரச்சனை. அல்லது இருக்கிற நேரத்தையும் எப்பிடி அட்டவணைப் போட்டு பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளாமல் இருக்கிறன்.

விட்டிலுள்ளவர்களினதும் சரி வெளியிலுள்ளவர்களினதும் சரி அவர்களுடைய பிரச்சனைகளையும் என் தலையில் போட்டுக்கொள்ளுது மிகப்பெரிய பிரச்சனை. எல்லாத்துக்கும் மேல "NO, இல்லை என்னால் முடியாது என்று சொல்லத் தெரியாமலிருக்கிறது". இப்பிடியிருக்கிறதால் மற்றவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ள மாதிரி எனக்கென்ன பிரச்சனை என்ற தெளிவில்லாதது அப்பிடியே தெரிந்தாலும் அதை வெளிப்படையா பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறது.

எல்லாருக்கும் ஏதோ ஒரு சுமை, ஏதோ ஒரு பிரச்சனை. எங்களில் எத்தனை பேர் பக்கத்தில் இருக்கிறாளைப் பார்த்து நேசத்தோட கதைக்கிறம். ஏதோ கடமைக்கு hello how are you? என்றுடிட எங்கட வேலையைச் செய்யும். நான் புலம்பிறனோ என்று தோணுது. ஆனால் ஒரு வேளை மற்றவர்கள் இப்பிடி நினைச்ச நேரத்தில் நான் அவைக்கான இடத்தையோ நேரத்தையோ குடுக்காமல் இருந்திட்டனோ தெரியாது. ஆனால் நான் யாரிட்டயும் மனம் விட்டுப் பேசோணும் என்று நினைக்கிற தருணத்தில் சுற்றியிருக்கிறவர்கள் எல்லாமே தங்கட சுமைகளைச் சுமப்பதில் பிஸியாக இருக்கினம். யாராவது நீ எப்பிடி இருக்கிறாய்? நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்று நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில் மற்றாக்களும் இருக்கினமெண்டு.

நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ: வாணம் தலையில் மோதாது, பூமி நகர்ந்து போகாது... நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது... உனது கண்கள் அழும்போது, எந்த விரலும் துடைக்காது... பிறரை நம்பி நீயும் நின்றால், வந்த பாரம் தீராது!



மணி வேலுப்பிள்ளை
எழுதும் தொடர் - 14

a **broad street** = அகன்ற தெரு
two feet **broad** = இரண்டடி அகலம்
a **broad view** = பரந்த நோக்கு
a **broad agreement** = பொதுப்படையான இணக்கம்
in broad daylight = பட்டப்பகலில்
It's as broad as it's long = இரு தெரிவுகளுக்கும்
இடையே வேறுபாடு கிடையாது

broken heart = தகர்ந்த இதயம் = மிகுந்த துயரம்
These children belong to a **broken home** = இவர்கள்
பிரிந்துவாழும் பெற்றோரின் பிள்ளைகள் =
இப்பிள்ளைகளின் பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள்
a **broken man** = நொடித்த மனிதன்
a **broken marriage** = தெறித்த மணவாழ்வு
a **broken piece** = உடைந்த துண்டு
a **broken promise** = மீறப்பட்ட வாக்குறுதி
a **broken sleep** = விழிப்புக்களுடன் கூடிய உறக்கம்
broken Tamil = தவறுகளுடன் கூடிய தமிழ்

a **hair brush** = தலை வாறும் தூரிகை
a **brush with the law** = சட்டத்தை மீறிய அனுபவம்
a **brush with death** = மரணத்துடன் உரசிய அனுபவம்
brush your teeth = பல் விளக்கு
The leaves **brushed her cheek** = இலைகள் அவள்
கன்னத்தில் உரசின
brush aside armchair criticisms = திண்ணைத்
திறனாய்வுகளைப் புறக்கணி
brush up (on) your Tamil = உன் தமிழைச்
செம்மைப்படுத்து
brush off = முரட்டுத்தனமாகப் புறக்கணி

a **buck** = ஒரு டாலர்
pass the buck = வேறொருவரிடம் பொறுப்பைச் சுமத்து
make a fast buck = **make a quick buck** = எளிதாகவும்
விரைவாகவும் பணம் சம்பாதி
buck the authorities = அதிகாரிகளை எதிர்த்து நில்
buck your ideas up = ஏற்றுக்கொள்ளத்தக்க விதமாக
நடந்து அலுவலை ஒப்பேற்று
buck up, comrades! = தெம்பு கொள்ளுங்கள்,
தோழர்களே!

bug = ஒற்றுக்கேட்கும் சாதனம்
bug telephone conversation = தொலைபேசி
உரையாடலை ஒற்றுக்கேள்

a **bug** = (மூட்டுப்) பூச்சி
Don't **bug** me = என்னைத் தொந்தரவு
செய்யவேண்டாம்
the travel bug = பயண வேட்கை
bug off! = தொலைந்து போ!

build a house = வீடு கட்டு
Don't **build a story around** my blunder = என்
அசட்டுத்தனத்தை வைத்து கதை கட்ட வேண்டாம்
build your argument **on** sound logic = சீரிய
தருக்கத்தின்மீது உன் வாதத்தை நிலைநிறுத்து
The music **builds up** to a rousing climax = இசை ஓர்
எழுச்சியூட்டும் சுவையுச்சத்தை எட்டுகிறது
build yourself up = உடலுறுதியை வளர்த்துக்கொள்
build up a victorious party = வெல்லும் கட்சி ஒன்றைக்
கட்டியெழுப்பு

the bulk of our people = எங்கள் மக்களுள்
உருப்படியான தொகையினர் (பெருந்தொகையினர்)
the weight and bulk of the car = காரின் எடையும்
உருப்படியும்
a **bulk purchase** = பெருந்தொகைக் கொள்வனவு
buy in bulk = பெருந்தொகையில் வாங்கு
bulk out = **bulk up** = பெருப்பி

a **bundle of letters** = கடிதக் கட்டு
a **bundle of fun** = வேடிக்கையான ஆள்
This car will cost you a **bundle** = இந்தக் காரை
வாங்க உனக்குப் பெருமளவு பணம் செலவாகும்
bundle up = **bundle together** = சேர்த்துக் கட்டு
bundle the injured person in a blanket = காயப்பட்ட
ஆளை ஒரு கம்பளத்தில் பொதிந்து கட்டு

a **buoy** = மிதவை
buoy the baby up = (1) குழந்தையை மிதக்கச்செய்
(2) குழந்தைக்குத் தெம்பூட்டு

a **buoyant economy** = ஓங்கிய பொருளாதாரம்
a **buoyant mood** = தெம்புற்ற மனநிலை (உள்ளத்
தெம்பு)

a **burden to the community** = சமூகத்துக்கு ஒரு சுமை
a **beast of burden** = பொதி விலங்கு = சுமை
விலங்கு

Don't **burden them with** your worries = உன் கவலை-
களை அவர்கள்மீது சுமத்தாதே
the burden of proof = எண்பிக்கும் பொறுப்பு =
மெய்ப்பிக்கும் பொறுப்பு = நிரூபிக்கும் பொறுப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிவேல் ஒபாமாவின் தாயார் Marian Rubinson தனது வாழ்நாள் முழுவதையும் சிக்காகோ நகரிலேயே கழித்தார். ஆனால் தனது பேத்திமார்களுக்காகிய மலியாவையும், சாஷாவையும் பராமரிப்பதற்காக வெள்ளை மாளிகைக்குக் குடிபெயர்ந்துள்ளார். ஜனாதிபதி தம்பதிகளின் பரபரப்பான வாழ்க்கையில் பிள்ளைகளைப் பொறுப்பேடுவது, அன்போடும் பராமரிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் ஒரு பேத்தியால் தான் முடியும் என்பதனை அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும். பிள்ளை வளர்ப்பில் பேரன், பேத்திமார்களை எத்தகைய பெரும்பங்கு வகிக்கிறார்கள் என்பதற்கு இதனைவிட வலுவான ஒரு உதாரணம் தேவையில்லை. ஜனாதிபதி ஒபாமாவை அவரது தாய் வழிப் பேரன், பேத்தியே வளர்த்தெடுத்தார்கள். அவர் எழுதிய Dreams from my father என்ற நூலில் தனது வாழ்க்கையை அவர்கள் எவ்வளவு தூரம் வளப்படுத்தினார்கள் என்பதை விளக்கியுள்ளார். பல பொதுமேடைகளிலும் அவர்கள் தனக்காகச் செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் ஒபாமா கூறத் தயங்கியதில்லை. வெள்ளை இன தம்பதிகளாகிய இவர்கள், தங்கள் மகள் ஒரு கறப்பு இனத்தவருக்கு பெற்றெடுத்து, பின் தகப்பனால் கைவிடப்பட்ட பிள்ளையை எவ்வாறு அன்போடும், பரிவோடும் வளர்த்தார்கள் என்பதனை ஒபாமாவின் வெற்றிகரமான வாழ்க்கையே எடுத்துக் காட்டுகிறது. எல்லாப் பேரன், பேத்திமார்களுக்கும் தமது பேரக் குழந்தைகளை ஜனாதிபதியாக்கும் அளவிற்குப் பாக்கியம் பெற முடியாது, ஆனால் பேரக் குழந்தைகளின் வாழ்க்கையில் பல விதமான நன்மைகளை இவர்களால் செய்ய முடியும், செய்கிறார்கள், செய்துள்ளார்கள் என்பது உலகறிந்த உண்மை.

கனடா, ஐரோப்பா மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ள பேரக் குழந்தைகள், தமது பேரன், பேத்திமார்களை வைத்திருக்கும் அன்பும், பிணைப்பும் அவர்களுக்குக் கட்டிளமைப் பருவம் வந்தவுடன் அற்றுப் போவதாகப் பலரும் கருதுகின்றனர். ஆனால் யோர்க் பல்கலைக்கழகம் 18 - 30 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வு இதனைப் பொய் என நிரூபித்துள்ளது. அதற்கு மாறாக பேரன், பேத்திமாரின் தாக்கம் என்றுமே நிலைத்துள்ளதாகவே கண்டுள்ளனர். இவ் ஆய்வின்படி பேரன், பேத்திமார்களைக் குழந்தைகளுக்கு ஓர் எடுத்துக் காட்டாக (Role Model) அமைவதோடு மாத்திரமல்லாது நண்பர்களாகவும், அன்பு செலுத்துபவர்களாகவும், உள் சார்பான உதவி வழங்குபவர்களாகவும், வழிகாட்டியாகவும் அமைவதாக ரொறன்ரோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் சமூகவியல் விரிவுரையாளர் Benjamin Schlesinger ஓர் ஆய்வின் பின் கூறியுள்ளார். பொதுவாகப் பேரன், பேத்திமார்களுக்கு

பிள்ளைகளும், பேரன் பேத்திமாரின் தாக்கமும் Influence of grandparents on Children

ஆய்வுகள் சிறுபராயக் குழந்தைகளை மையமாக வைத்தே நடைபெற்றன. அந்த வயதில் இப் பிள்ளைகளுக்கு பேரன், பேத்திமாரின் உதவி தேவையான வயதாகும். வயது ஏற, ஏற இவர்களின் தேவை இக்குழந்தைகளுக்கு குறைந்து கொண்டு போகிறது. ஆகவே அவர்களோடு உள்ள நெருங்கிய பிணைப்பும் அற்றுப் போக வாய்ப்புண்டு. ஆனால் யோர்க் பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு சமூகவியல் மாணவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வு இந்த அபிப்பிராயம் பிழையானது என்று நிரூபித்துள்ளது.

முன் எப்பொழுதும் இல்லாதவாறு இன்றைய பேரன், பேத்திமார்க்கு பல வருட காலம் வாழ்கிறார்கள். அதனால் தமது பேரக் குழந்தைகளின் பல்கலைக்கழக வாழ்க்கை, மணவாழ்க்கை, எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். அது மாத்திரமன்றி இங்குள்ள பேரன், பேத்திமார்க்கு பொருளாதார வசதியும் காணப்படுவதால் பலர் தமது பேரக்



கனகேஸ்வரி நடராஜா

ஆசிரியர், இலங்கை-கனடா

குழந்தைகளுக்கு உள் உதவி மாத்திரமன்றி, பொருளாதார உதவியும் வழங்க முடிகிறது. இந்த ஆய்வில் 26 இனங்களைச் சார்ந்த மாணவர்கள் பங்கு பற்றினார்கள். அதில் 20% மாணவர்களே தமக்கு பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை என விடையளித்தனர். இந்த ஆய்வில் பங்குபற்றிய மாணவர்களில் பெரும்பாலானோர் தமது வாழ்க்கையில் ஏற்படும் பல விடயங்களுக்கு பேரன், பேத்திமாரே தமக்கு உதாரணங்களாக அமைந்தனர் எனக் கூறியுள்ளனர். இதனை இனி விரிவாக நோக்குவோம்:

உதாரண மாதிரியாக அமைதல் - Role Modles

பல பேரன், பேத்திமார்க் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து தான் தமது பெற்றோரை வளர்த்தனர் என்பதனை பேரக் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துதல் அவசியம். ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்த பல முத்தோர் உலக மகா யுத்தங்களில் பல இன்னல்களை சந்தித்தனர். ஒரு டச்சு மாணவி இந்தகைய அனுபவங்களைச் சந்தித்த தனது பேத்தியார் எந்த ஒரு பெரிய நோய், துன்பம் வந்த போதும் பெரிதாக அதனைப் பாராட்டுவதில்லையென்றும், அதற்கு மாறாக பிறருக்கு கஷ்டங்கள் வரும் பொழுது சளைக்காமல் உதவுவதாகவும்

கூறுகிறார். இவ்வாறு தனது பேத்தியார் ஒரு முன்மாதிரியாக அமைவதால் தனக்கும் கஷ்டங்கள் வரும் பொழுது துணிவும், தென்பும் ஏற்படுவதாகக் கூறுகிறார். இதில் நாம் கவனிக்க வேண்டியது இவர்களுக்கு இத்தகைய விடயங்களைக் கலந்துரையாடக் கூடிய வீட்டுச் சூழல் காணப்படுவதாகும். வயதான தமது பெற்றோரைப் பற்றி பிள்ளைகளுக்கு பெருமைப்படும் வகையில் எடுத்துச் சொன்னால் தான் (Positive Way) அவர்களுக்கு தமது முதாதையார் மேல் பரிவும், பாசமும் ஏற்படும்.

நண்பர்களாக இருத்தல்: பல பிள்ளைகளுக்குத் தமது பிரச்சனைகளைப் பெற்றோரிடம் கூறப் பயமாக இருக்கும். ஆனால் பேரன், பேத்திமாரோடு மனம் திறந்து பேச முடியும். அப்பொழுது அவர்கள் அப்பிள்ளைகளின் பிரச்சனைகளை மிகவும் நாகுக்காகப் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி இரு பக்கத்தாருக்கிடையே ஒரு பாலமாக அமைவார்கள். பெற்றோரின்

கோபதாபங்களுக்குப் பிள்ளைகள் ஆளாகிக் கவலைப்படும் பொழுது கூட பேரன், பேத்திமாரே இக் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறுவார்கள். இதனால் வீட்டில் கோபதாபங்கள் கூட பல நாட்கள் நீடிப்பதில்லை.

அன்பு செலுத்துதல்: பெற்றோர்களிலும் பார்க்க எல்லா வீடுகளிலும் பேரன், பேத்திமாரே பிள்ளை மேல் அதீத அன்பை பொழிக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொழுது எங்களுக்கு அவர்கள் மேல் அன்பு செலுத்த நேரமே கிடைக்கவில்லை. ஓட்டமும், பரபரப்புமாக வாழ்க்கையின் நெரிசலில் கிடந்து அல்லல் பட்டோம். அத்துடன் இளம் பருவத்தில் எம்மிடம் கோபம், பொறுமையின்மை அதிகமாகவே இருந்தது. பிள்ளைகள் விடுமி சிறு, சிறு பிழைகளுக்கும் பிள்ளைகளை கண்டித்து அவர்களின் மனதையும் நோகடிப்போம். வயது செல்லச் செல்ல மனப்பக்குவம் அதிகரிக்கும் பொழுது பேரக் குழந்தைகளின் பிழைகள் அற்பமாகத் தோன்றும். பல பெற்றோர் பேரன், பேத்தியரே தமது குழந்தைகளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுப்பதாக குறை கூறும் அளவுக்கு இவர்கள் அன்பு செலுத்துவதை காணலாம்

பாதுகாப்பினை வழங்குதல்: Moral Support

பேரன், பேத்திமார்க் வளர்க்கும் குழந்தைகளிடம் தாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மனநிலை ஏற்படுகிறது (Secure Feeling). வேலைக்காரர் பராமரிக்கும் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே மனதில் பயம் ஏற்பட இடமுண்டு. பெற்றோர்



கவிநாயகர் கந்தவனம் தரும்
கனடியக் காட்சிகள்

வேனில் விருந்து

தினேஷ் I love you டா.

உண்மையாகவா?

நிசம்.. ம்.. மா.

அப்படியென்றால், உன் சிநேகிதி சிநேகாவையும்
என்னையும் சேர்த்து வை. நான் அவளை
உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்.

அமலா! உன் அழகு என் நித்திரையை நிதமும் குழப்புகுது.

செருப்பைக் கழட்டவா?

வேண்டாம்! செருப்புடனேயே வரலாம். என் வீடு ஒன்றும்
கோயிலல்ல.

என்னிடத்தில் நீ என்னத்தைக் கண்டாய்?

எல்லாவற்றையும் காண்கிறேன். இந்த உலகமே எனக்கு
நீதான்.

அப்ப உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது.

ஏன், எதற்காக?

நான்தான் உன் உலகமென்றால், நீ என்னையே
சுற்றிவருவாய். வெளிநாடுகளுக்குப் போய் உழைக்க
மாட்டாய்.

நீலா, நீ என்னைத் திருமணஞ் செய்துகொண்டால் உனக்குக்
கோயில் கட்டுவேன். எதற்கு?

விக்கிரகம் போல உன்னைப் போற்றிப் பூசை
பண்ணத்தான்.

எனக்குத் தேவை ஒரு புருசன், பூசாரியல்ல.

எதுக்கு மனைவியைப்போய் பாப்பா பாப்பா என்று அழைக்கிறாய்?
பள்ளியிலே படிக்கிற காலத்திலே ஓரக் கண்ணாலே அவ
என்னைப் பாப்பா. பின்னர் கலியாணத்துக்குப் பிறகு
நெற்றிக்கு நேராகப் பாப்பா. அதனாலே பாப்பா
ஆகிவிட்டா.

அழகும் குணமும் சேர்ந்தால் நல்ல சோடியாக இருக்கும்.

இதில் அழகு யார்? குணம் யார்?

அழகு நீதான்.

அப்போ.. நான் குணமில்லாதவனா?

காதலுக்கு ஏன் கண் இல்லை என்று சொல்லுகிறார்கள்?

உதடுகள், கன்னங்கள், மார்பு, இடை என்று பிற
உறுப்புகள் கொடுக்கும் இன்பத்தைக் கண்
கொடுப்பதில்லை என்பதற்காக இருக்கலாம்.

எதற்கு என் பின்னாலேயே வருகிறாய்?

நீ முன்னாலே செல்வதால்.

உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது.

ஆனாலும் உன்னால் என்னைப் பிடிக்க முடியாது.
ஏன்?

என்னை என் மாமன் ஏற்கனவே பிடித்துவிட்டானே!

பனிக்கட்டிப் பளிங்கே!

என்ன?

உன் மனம் உருகாதா?

உருகும்.. உன் காதல் வெப்பம் என்னைத் தாக்கினால்.

பிள்ளைகளும்...

பிள்ளைகளை வேதனத்திற்காகப் பராமரிப்போரிடம் விட்டுச்
செல்லும் பொழுது மனதில் நிம்மதியில்லாமலேயே
செல்கிறார்கள். இதன் தாக்கம் பிள்ளைகளின் மனதிலும்
பிரதிபலிக்கிறது. அது மாத்திரமன்றி பல பெற்றோர் வேலைக்காரர்
மேல் உள்ள நம்பிக்கையின்மையினால் பிள்ளைகளிடம்
என்னவெல்லாம் வீட்டில் நடந்தது என்று விசாரிக்கும் போது
பிள்ளைகளுக்கும் தங்களை அறியாமலேயே பயம் ஏற்படுகிறது.
இது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சனையாகும். இந்த பாதுகாப்பற்ற
மனநிலை காரணமாக (Insecure feeling) பிள்ளைகளிடம்
அமைதியின்மையற்ற நடத்தை (Hyper Behaviour) காணப்படு
கிறது. வயது ஏற ஏற எமக்கு அனுபவங்கள் பல பாடங்களைக்
கற்பிக்கின்றன. இத்தகைய அனுபவங்கள் பேரக் குழந்தைகளுக்கு
நல்ல விழுமியங்களை தெரியப்படுத்த உதவுகிறது.

குடும்ப தொடர்புகளை அறியச் செய்தல் - Teaching our Roots:

இது ஒரு முக்கியமான செயல். பல வீடுகளில் பேரன்,
பேத்திமாரே இதனை செய்கிறார்கள். இன்று எமது சமூகத்தவர்கள்
- ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் கூட உலகளாவிய ரீதியில்
பரந்துபட்டு வாழ்கிறார்கள். பல பிள்ளைகளுக்கு தமது
இனத்தவரையே தெரியாமல் இருக்கிறது. பெற்றோருக்கு
இவர்களை அறியச் செய்யவோ, தொடர்புகளை விளக்கவோ
போதிய பொறுமையும், நேரமும் இல்லை. ஆனால் பேரன்,
பேத்திமார் மிகவும் சுவாரசியமாக சிறு பிள்ளைகளாக இருக்கும்
பொழுது இவர்களின் பெற்றோரின் கதைகளைக் கூறி இன
பந்துக்களைப் பற்றிய தொடர்புகளை அறியத் தருகிறார்கள்.
இன்றைய தொழில்நுட்பம் முன்னேறிய யுகத்தில் தங்கள்
"வேர்களை" அறிந்த பின்பு தொலைபேசி மூலமோ, தொலைப்
பார்வை சாதனங்கள் மூலமோ மேலதிகமாக இப் பிள்ளைகள்
தங்கள் உறவுகளை வளர்த்துக் கொள்ளலாம்.

குடும்ப விழுமியங்களை அறியச் செய்தல்: Teaching of Family
values ஒவ்வொரு குடும்பத்திற்கும் வெவ்வேறுபட்ட விழுமியங்கள்
உண்டு. இதனைப் பண்பட்டுக் கோலங்கள் எனக் கூறுவர். தங்கள்
குடும்பங்களின் தொடர்புகளை விளக்கப்படுத்துவதோடு நிற்காது
பேரன், பேத்திமார் குடும்ப விழுமியங்களையும் பிள்ளைகளுக்குத்
தெரியப்படுத்துகிறார்கள். கலாசார வேறுபாடு காரணமாக
பிள்ளைகள் குடும்ப விழுமியங்களுக்கு மாறாக விளக்கமின்மை
காரணமாகப் பிழைகள் விட வாய்ப்புகள் உண்டு. இவற்றை
வீட்டோடு இருக்கும் பேரன், பேத்திமார் அடிக்கடி
பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்தினால் அவர்கள் விடும்
பிழைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம்.

பதில் பெற்றோராக இருத்தல் - Pseudo Parents:

இன்று பல பேரன், பேத்திமார் பதில் பெற்றோர் ஸ்தானத்தை
வகிக்கிறார்கள். இது மிகவும் விசனத்துக்குரிய ஒரு விடயமாகும்.
இன்று பல குடும்பங்களில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. தனிப்
பெற்றோர் (single parent) என்ற ஒரு புதுச் சமூகம் உருவாகியு
ள்ளது. இத்தகைய குடும்பங்களில் வாழும் பிள்ளைகளுக்கு
போதிய அன்போ, பாதுகாப்போ கிடைப்பதில்லை. ஒற்றைப்
பெற்றோரின் வளர்ப்பில் ஏற்படும் வெற்றிடத்தை பேரன், பேத்திமார்
நிரப்புவதை இன்று பல வீடுகளில் காணக் கூடியதாக உள்ளது.
ஒற்றைப் பெற்றோருக்கும் பிள்ளை வளர்ப்பில் தமது பெற்றோர் ஒரு
பக்கபலமாக இருப்பதால் மிகவும் நிம்மதியாக இவர்கள் வாழக்
கூடியதாக உள்ளது.

பேரன், பேத்திமார் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்
யாதெனில் பேரக் குழந்தைகளின் விடயங்களில் அளவுக்கதிகமாக
மூக்கை நுழைக்காமல் இருத்தல் வேண்டும். இரு சாராருக்கும்
இடையில் பரம்பரை இடைவெளி காணப்படுகிறது (Generation
Gap). அதுவும் புலம்பெயர்ந்த நாடுகளில் அது இரட்டிப்பு
மாடங்காக உள்ளது. பேரக் குழந்தைகளின் அன்பு
பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமாகில் சில விடயங்களில்
ஒதுங்கி இருத்தல் அவசியம் (keep a respectable distance). பேரக்
குழந்தைகளின் அன்பும், பாசமும் பேரன், பேத்திமாருக்கு
ஒளடதம் போன்றவை. அதுவே இவர்களுக்கு நீண்ட ஆயுளையும்,
சுகத்தையும் அளிக்கும்.

இலையுதிர் காலத்தில் தேர்தல் நடக்குமா?

இந்த வருட இலையுதிர் காலத்தில் மற்றொரு பொதுத்தேர்தல் நடைபெறலாமென்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போகலாமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஸ்டீபன் ஹாப்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கம் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், லிபரல் கட்சியின் தலைவரான மைக்கல் இக்னேடியஸ் பலமில்லாத ஒருவராக விளங்குவதால், ஆட்சியைத் தகர்த்து தேர்தலுக்கு வியூகம் வகுக்க முடியாதவராக அவர் விளங்குவதாக ஊடகங்கள் சாடி வருகின்றன.

இந்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஓட்டாவா நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரில், அசாங்கத்தை வீழ்த்துவதற்கான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை லிபரல் கட்சி கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வேளையில் அதனை ஆதரிப்பதற்கு என். டி. பியும், புளொக் கியுபெக்குவாவும் தயாராகவுள்ளன.

ஆனால் கிடைத்து வருகின்ற தகவல்களின்படி, ஸ்டீபன் ஹாப்பர் எப்படித் தன்னிச்சையாக நடந்து கொண்டாலும், அரசின் மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை லிபரல் கட்சி கொண்டு வராது என்று சொல்லப்படுகின்றது. இதற்குக் காரணம் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமென்ற நம்பிக்கை இன்னமும் மைக்கல் இக்னேடியஸ்விடம் ஏற்படாமையே.

சில கருத்துக் கணிப்புகளின்படி, இவ்வருடத்தில் இன்னொரு தேர்தல் நடைபெற்றாலும், சிறுபான்மை அரசொன்றே மீண்டும் அமையுமென்று கனடிய ஊடகங்கள் தெரிவித்து வருவதும் குறிப்பிடப்பட வேண்டியது.

சாமி அப்பாத்துரையின் ஆங்கில நூல் வெளியீடு

எழுத்தாளரும் பேச்சாளருமான சாமி அப்பாத்துரையின் 'CANADA - the meat of the world sandwich' என்னும் ஆங்கில நூலின் வெளியீட்டு விழா இந்த மாதம் 13ஆம் திகதி பிற்பகல் 5:30 மணிக்கு ஸ்காபரோ ஈஸ்ட்ரவுண் விருந்தினர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 416 824 8815 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.



பொன்னையா விவேகானந்தன்

தொடர்

30

பொன்னின் பொழிகை

அறுகு

நிலத்தின் நிர்வாணத்தை மறைக்க இயற்கை ஈந்திருக்கும் பச்சைப் புல்லாடை. மண்ணை அழிக்க வரும் ஊறுகளைத் தடுத்து நிறுத்தும் கவசப் படை.

அறுகு, விழி கொண்ட உயிர்கள் யாவற்றிற்கும் பசுமையைப் பரிமாறுகின்றது. பாதணியற்று நடக்கும் பாதங்களுக்கு பச்சைக் கம்பளமாகின்றது. தடக்கி விழுகின்ற உயிர்களைத் தாங்கும் தாயாகின்றது. பசியோடு வரும் விலங்குகளுக்கு விருந்தாகின்றது. வேறு சில உயிர்களுக்கு மருந்தாகின்றது.

அறுகுதான் நில வளத்தின் உலக சாட்சி. இயற்கையின் இணையில்லா அழகுக் காட்சி. அறுகற்ற நிலத்தை, எந்த உயிரும் விரும்பி அணுகுவதில்லை.

அறுகு மண்ணின் மகத்துவம் நிறைந்த மகிழ்ச்சி.

ஆண்டாண்டு காலமாய் உயிர்களின் பாதங்களுக்குக் கீழ் மிதிபடுகின்ற அறுகின் மருத்துவத்தை உணர்ந்திருக்கும் இவ்வுலகு, அதன் இருப்பின் உன்னதத்தை முழுதாய் உணரத் தவறியிருக்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது.

உற்று நோக்கினால் அறுகு அற்புதமான ஆசான்.

மண்ணின் பரப்புக்குக் கீழ், நழுவுத் தெரியாபடி அத்தனை கைகளையும் கோர்த்து வாழும் கூட்டு வாழ்வு, அறுகு புகட்டும் அற்புத அறிவு. மண்ணில் இருந்து பொன்னைப் பிரித்தெடுக்க முயன்ற மனிதனால், வளம் மிக்க மண்ணில் இருந்து அறுகைப் பிரித்தெடுக்க முடிவதில்லை. கர்ண மேனியின் கவசம் போல், மண்ணின் இருப்போடு இணைந்திருக்கும் பச்சை உயிர்ப்பு இந்த அறுகு.

மண்ணைத் தாக்க வரும் எதனையும், எதிர்கொள்ளத் தாயாராகின்றது அறுகு. வேகம் கொண்டு வரும் நீரெனினும், தீயெனினும், எவ்வகைத் தீங்கெனினும் தன்னைப் பலியாக்கி மண்ணைக் காக்கின்றது. மண்ணுக்குள் தன் வேரையும் காக்கின்றது.

பச்சையைத் தவிர வேறெந்த பச்சோந்தி நிறமும் அறுகிடம் கிடையாது. காற்று தென்றலாய் வீசினால் தலை ஆட்டும். புயலாய் வீசினால் தலை சாய்க்கும். அறுகுக்கு வாழத் தெரிந்திருப்பதால் முறியத் தெரியாது. அழுத்தி மிதித்தால் நகங்கும், எனினும் மறுநாளே எழுந்து நிற்கும்.

துளிகளை விட வேர்களே அறுகின் பலம். அறுகின் மொத்த வேர்களுக்கு ஒரு சிந்தனை, ஒரு செயல்.

பூமியின் பெளதீக மாற்றங்களால் பல உயிர்கள் பரிணாமம் கொள்கின்றன. எனினும் எந்த நிலம் கடந்து வாழ்ந்தாலும், அறுகில் இருந்து அறுகுகளே பிறக்கின்றன.

எல்லா அறுகிற்கும் உலகில் ஒரு காதலன்தான்.

இரவில் பனியில் நனையும் அறுகினை காலையில் இதமாய் உலர்த்தும் காதலனைத் தொடர்ச்சியாய்க் காணவில்லையென்றால் மட்டுமே, அறுகின் 'பச்சை' நீங்கும்.

அறுகு போல் வாழ்கவேன வாழ்த்தத் தெரிந்தால் மட்டுமல்ல, வாழ்வும் தெரிந்தாற்றான் இனத்தின் இருப்பு அறுகாய் அழகுறும்.

அறுகை மிதித்து நடக்கும் பொழுதுகளில் அதை மதிக்கவும் தெரிந்து கொள்வோம்.

அறுகின் சாறை மருந்துதாய் அருந்தும் உலகம், என்று அறுகின் வாழ்வை அறிவாய்க் ஏற்றுக்கொள்ளும்?



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

புது அதிர்ஷ்டம்

புதிய பொலிவுடன் புதிய அதிர்ஷ்டம் ஒன்று உங்களை நோக்கி வெள்ளி தோறும் செப்டம்பர் 25 முதல் வாராவாரம் 'லொட்டோ மக்ஸ்' எனும் பெயருடன் வரவுள்ளது.

கடந்த 15 வருட காலமும் நடைமுறையிலிருந்து வந்த லொட்டோ குப்பர் 7 மூலம் 198 பேர் கோடீஸ்வரர் ஆகினர். இவர்களுள் 97 பேர் ஒன்றாறியோ மாகாணத்தவர்கள்.

\$2.00 க்கு சீட்டை வாங்கிவிட்டு அந்தரத்தில் நடந்தவர்கள் அடிப்படையில் அனைவர்.

லொட்டோ மக்ஸ் \$5.00 என 19.09.2009 முதல் விற்பனையாகும். 1 முதல் 49 வரை உள்ள 7 இலக்கங்கள் சொர்க்கத்தையே சொக்கவைக்கும். 1 சீட்டில் 3 சந்தர்ப்பங்கள் உள்ளன.

முதல் பரிசு சாதாரணமாக \$2.5 கோடியாகவும், ஜக்பொட் எனின் \$10 முதல் \$50 கோடி வரையாகவும் பல்கும். \$50 கோடியை எட்டியவுடன் மேலதிகமாக \$1 கோடி பகிரப்படும்.

ஒன்றாறியோ லொட்டோ கூட்டுஸ்தாபனம், குப்பர் 7 மூலமாகப் பெற்ற லாபத்தில் சராசரி 34 வீதத்தை அதாவது \$3.7 பில்லியனை வருடந்தோறும் ஆஸ்பத்திரிகள், கல்விச்சாலைகள், தர்ம நிறுவனங்கள் போன்ற பலவற்றுக்கும், கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஒட்டு மொத்தமாக சகல சீட்டுக்களாலும் பெற்ற நிகரலாபத்தில், அதிர்ஷ்டசாலிகளுக்கு \$1.36 பில்லியனையும், ஒன்றாறியோ மாகாண அபிவிருத்திக்கு \$28 பில்லியனையும் வழங்கியது.

lotto 6/49, lotto max, ontario, lottario, payday, daily keno, pick 4, pick 3 போன்ற சீட்டுக்கள் தற்பொழுது அதிர்ஷ்டம் பார்க்கும் நாள் இரவு 9.00 மணி வரை விற்பனையிலிருக்கும்.

1,000,000 explosion, cash for life, instant crossword, instant bingo, \$10 deal or no deal போன்ற 16 வெவ்வேறு சுரண்டல் சீட்டுக்களை எப்பொழுதும் வாங்க முடியும்.

பரிசுகளைத்தும் வரிவிலக்கு பெற்றவை. ஒரு வருடத்திற்குள் பரிசு பெறப்படல் வேண்டும். சுரண்டல் சீட்டுகளுக்கு மட்டும் இறுதி திகதி ஒவ்வொரு சீட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உத்தியோகபூர்வமாக வென்றவர்களது படம் பத்திரிகைகளில் அதிகம் பிரசுரமாவதையும், அனைக விளம்பரங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும் அல்லது தடுக்கவும் முடியாது.

சகல லொட்டோகளுள் அப்பட்டமான சூதாட்டமாகும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கானவை. இதுவரை வென்றவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்ற ஆவல் மனதில் கிளர்கின்றதா?

அவர்களுள், 87% பெருந்தொகையை வாங்கிகளில் வைப்பீடுசெய்தனர். 61% பாரிய கடனை அடைத்தனர். 53% உறவுகள் நண்பர்களுடன் பகிர்ந்தனர். 32% உடனடி வீடுகள், வாகனங்கள், உல்லாச பயணங்கள், உயர்கல்வி என பயன்படுத்தினர். 30% நன்கொடையால் உயர்ந்தனர்.

5 சதவீதத்திற்கும் கீழோர் மறுமணமே நறுமணம் என கூச்சம் விட்டு கூச்சல் போட்டனர்.

OLG, Customer Excellence Centre, 70 Foster Drive, #800 Sault. St.Marie.ON. P6A 6V2. தொலைபேசி இல. 1 800 387 0098. தொலைநகல் இல. 1 705 946 6788. ஆலோசனைகள், புகார்கள், தவறுகள், திருட்டுகள் போன்ற தகவல்களுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம். சீட்டுகளை விற்க விரும்பும் வர்த்தக நிலையங்களும் இவற்றுடன் தொடர்பு கொள்ளலாம்.

பரிசுக்குரிய Encore இலக்கங்களை ஒப்பிட்டுப்பார்க்க இதோ ஓர் இலகு அட்டவணை-

MATCH (in exact order)	WIN	MATCH	WIN (in exact order)	MATCH (in exact order)	WIN
*****	\$1,000,000	*****	\$10,000	*****	\$502
*****	\$100,000	****	\$500	****	\$55
****	\$1,000	***	\$50	***	\$52
****	\$100	**	\$10	**	\$20
***	\$10	*	\$5	*	\$15
**	\$5		\$12		
*	\$2		\$105		
			\$15		
			\$10		
			\$7		

ஒரே கிராமத்தில் 230 இரட்டையர்கள்

இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு கிராமமான கொடிஞ்சி, அதிசயக் கிராமமாக உள்ளது. இங்கு 230 ஜோடி இரட்டையர்கள் உள்ளனர். உருவ ஒற்றுமையால், கிராமத்தில் ஒரு இடத்தில் பார்த்த நபரையே மற்றொரு இடத்தில் பார்ப்பது என்பது சர்வசாதாரணமாக உள்ளது. கொடிஞ்சி கிராமத்தில் 15,000 பேர் வசிக்கின்றனர்.

இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் அதிசயம் இங்கு பெருமளவில் இரட்டையர்கள் இருப்பதுதான். இக்கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் மற்றும் உறவினர்கள் சங்கம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்தியது. அப்போது 230 ஜோடி இரட்டையர்கள் இருப்பது தெரிய வந்தது.

இது தவிர கிராமத்தில் இப்போது கர்ப்பமாக இருக்கும் 5 பெண்களுக்கும், வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்னும் சில மாதங்களில் இரட்டையர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இரட்டையர்கள் அனைவரும் ஒரே உருவத்துடன் உள்ளனர்.

பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு உருவ ஒற்றுமை உள்ளதால், பாடசாலைகளில் சில சமயங்களில் குழப்பம் ஏற்படுகிறது. ஆசிரியர்களாலேயே இரட்டைக் குழந்தைகளை அடையாளம் காண முடியவில்லை என்கின்றனர்.

இதேபோல் கிராம மக்களுக்கும் கூட சில சமயங்களில் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. இப்போதுள்ள இரட்டையர்களில் வயதானவர்கள் பதுமகுட்டி மற்றும் குன்றுபட்டி. இந்த முதாட்டிகளின் வயது 65. இளம் வயது இரட்டையர் ஜூன் 10ல் பிறந்த ரிபா, ரிதா.

இங்கு இரட்டையர்கள் அதிகம் பிறப்பதற்கான காரணம் குறித்து டாக்டர்களுக்கே விளங்கவில்லை. உள்ளூர் டாக்டர் ஒருவர் கூறும்போது "இங்குள்ள தண்ணீரின் விசேஷமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றும்படி இங்குள்ளவர்கள் இயற்கையுடன் சார்ந்தவர்கள். மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதனால் வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை" என்றார். அருகில் உள்ள நகரங்களில் வசிக்கும் டாக்டர்கள் குழுவினர் இதுபற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

பிரித்தானிய பிரஜாவுரிமை ஐந்து வருடங்களில் சுயமாகக் கிடையாது

பிரிட்டனில் 5 வருட காலம் எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் வசிக்கும் எவருக்கும் தன்னிச்சையாகவே குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமிக்ஞையை அந்நாடு விடுத்துள்ளது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள உத்தேச சட்ட விதிகளின் பிரகாரம் பிரித்தானிய குடியேற்றவாசிகள் அங்கு நிரந்தரமாகத் தங்குவதற்கு அவர்களின் திறமை, தொழில் மற்றும் தகுதி அடிப்படையிலான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்புள்ளிகளைத் தன்னார்வப் பணிகள் மற்றும் சமூகசார் நடவடிக்கைகளில் பங்களிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்கள், குறிப்பாக பிரித்தானிய இராணுவத்திற்கெதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட சர்ச்சைக்குரியதும் சட்ட விரோதமுமான நடவடிக்கையில் ஈடுபட்டால் புள்ளிகள் கழிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்துவரும் குடியேற்றவாசிகளின் தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியான இப்புதிய புள்ளித்திட்டம் அண்மையில் அந்நாட்டு உள்விவகார அமைச்சர் அலன் ஜோன்சனால் முன்மொழியப்பட்டது. கடுமையான தகுதிகளுக்கான விதிகளினால் வெளிநாட்டவர்கள் பிரித்தானிய குடியுரிமையை பெற 10 வருடங்களாகலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களின் தற்காலிக வேலைகள் நிரந்தரமாக்கப்படுவதற்கான இடைவெளி அதிகமில்லை எனத் தெரிவித்த ஜோன்சன் தவறான நடத்தைகள் தண்டனைக்குரியவை எனவும் எச்சரித்துள்ளார்.

புள்ளித் திட்டத்தின்படி நாட்டில் சட்ட விதிகளை மீறாதவர்களுக்கே குடியுரிமை எனும் கொள்கை சிறப்பானதே. ஆனால், குடியுரிமைக்காக விண்ணப்பதாரிகள் சட்டவிதிகளை மீறாதிருப்பது மட்டுமே போதியதல்ல, நமது நாட்டிற்குப் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏனைய நாடுகளும் இதையே எதிர்பார்க்கின்றன. நாமும் அதையே செய்கின்றோமென வூல்ஸ் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து வெளிநாடுவாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா பேச வேண்டும்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா தனது அரசு அதிகாரங்களை சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளத் தவறியிருப்பது மீண்டும் வன்முறைகளுக்கு வழியேற்படுத்திவிடும் என அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் எச்சரித்துள்ளார்

பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த பிளேக், அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தாமதப்படுவது விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான புதிய சந்தர்ப்பத்தை வழங்கிவிடும் என்றார்.

போர் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களையும் சிறிலங்கா அரசு விரைவில் மீளக் குடியமர்த்த வேண்டும் என்று பிளேக் கோரிக்கை வைத்தார். அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதில் சிறிலங்கா அரசு காட்டிவரும் மெத்தனம் குறித்து மேற்குலகம் கொண்டுள்ள விசனத்தையே அமெரிக்கத் துணை அமைச்சர் கூறியுள்ள கருத்து வெளிப்படுத்துவதாக பிபிசி கருத்துக் கூறியுள்ளது.

பெரும்பான்மைச் சிங்களவர்களால் வழிநடத்தப்படும் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறுபான்மைத் தமிழர்களின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வழி பிறந்துவிட்டது என்ற நம்பிக்கை தோன்றியிருந்தது.

அமெரிக்கா வலியுறுத்தல்

ஆனால், எந்தவொரு அரசியல் தீர்வும், தான் இரண்டாவது தடவை அரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பே மேற்கொள்ளப்படும் என்று மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்து விட்டார். அரசு தலைவர் தேர்தல் அனேகமாக அடுத்த ஆண்டில் நடைபெறலாம்.

இந்தத் தாமதம் பிளேக் உள்ளிட்ட மேற்குலகினரை மகிழ்ச்சி அடைய வைக்கவில்லை என்று பிபிசி தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

அவர்கள் (சிறிலங்கா) தமிழ்ச் சமூகத்தை மேலும் கவலைக்கு உள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அது சில பிரிவினரை மீண்டும் சினமூட்டும் என்பதுடன் விடுதலைப் புலிகள் ஒருங்கிணைவதற்கான புதிய சந்தர்ப்பத்தையும்சூட ஒருவேளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடும்.

எனவே சிறிலங்கா அரசு தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களை நிகழ்த்துவது மிக மிக முக்கியம். உள்நாட்டில் இருக்கும் தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றார் றொபேர்ட் ஓ பிளேக். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியமர்வு என்பது சிறிலங்காவுக்கு வாசிங்ரன் வழங்கும் நிதி உதவிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டது என்று பிளேக் குறிப்பிட்டார்.

மீள்குடியமர்வு, மீள்கட்டுமானம், வாழ்வாதாரம் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு அமெரிக்கா நிதி வழங்குவது, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மக்களை மீள்குடியமர்த்துவதில் சிறிலங்கா காட்டும் செயல் ஊக்கத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. இரண்டாவதாக, அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதிகாரங்களைப் பகிர்வதற்கும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் தங்கியுள்ளது என்று திட்டவாட்டமாகத் தெரிவித்தார் பிளேக்.

ஆனால், முகாம்களில் இருந்து கிளர்ச்சியாளர்களை வடித்தெடுத்த பின்னரே மக்கள் அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார் என சிறிலங்கா அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோன்று, எந்தவொரு அரசியல் கருத்து இணக்க முயற்சிகளும் நாட்டில் உள்ள பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலினிர் எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும்கூட தகவல்தான்.

ஒரே பிரசவத்தில் பன்னிரண்டு 'குவா குவா'

வடஆபிரிக்காவில் அமைந்துள்ளது துனிஷ் என்னும் நாடு. இங்குள்ள கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்குத் தனியான பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவரது வயிற்றினுள் ஆறு பெண் குழந்தைகளும் ஆறு ஆண் குழந்தை களுமாக மொத்தம் 12 குழந்தைகள் வளர்ந்து வருவதே இதற்குக் காரணம்.

இந்தப் பிரசவம் இந்த மாதம் சுமமாக நிறைவேறுமானால், அமெரிக்கப் பெண்ணான நாடியா சுலைமான் என்பவர் ஒரே கர்ப்பத்தில் பிரசவித்த எட்டுக் குழந்தைகளின் சாதனையை இவர் முறியடிப்பாராம்.

இதன் முக்கிய அம்சம் என்னவெனில், துனிஷியப் பெண்ணின் வயிற்றினுள் அங்குள்ள டாக்டர்களால் பன்னிரண்டு குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன என்பதுதான்!

எல்லாமே போட்டிக்காகவும் உலக சாதனைக்காகவும் இப்போது நடத்தப்படுகின்றன.

ஒரு தடவை முடி வெட்ட 12 லட்சம் செலவு!

புருளே நாட்டின் சுல்தானுக்கு ஒரு தடைவை முடி வெட்ட, இந்திய நாணயத்தில் பன்னிரண்டு லட்சத்துக்கு மேல் செலவாகின்றது. மூன்று வாரங்களுக்கு ஒரு தடவை சுல்தான் (63) முடிவெட்டுவது வழக்கம்.

இங்கிலாந்தின் பிரபல சிகையலங்கார நிபுணர் கென் மாடஸ்டீரோ கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இப்பணியை மேற்கொண்டு வருகின்றார்.

சொகுசு விமானத்தில் புருளே செல்வது, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று நான்கு நாட்கள் தங்கியிருப்பது, மன்னர் மாளிகைக்கு ஆடம்பர மகிழுந்தில் பயணம் செய்வது, முடி வெட்டியபின் மன்னருடன் மது அருந்தி உணவு உட்கொள்வது எனப் 'பல்' காரியங்கள் ஒவ்வொரு முறையும் நடைபெறுகின்றது.

எப்படித்தான் அழகாக வெட்டினாலும், தங்கமும் முத்தும் பதித்த தலைப்பாகை அணியாமல் சுல்தான் எவரையும் சந்திப்பதில்லையே!

'சந்தனம் மிஞ்சினால் தடவடா.....' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

இது எப்படி இருக்கு?

கருங்காலி கருணாநிதி தமிழினத்தின் 'வில்லை'மகள்!

கடந்த மாதம் 9ஆம் திகதி பங்குநூர் நகரிலுள்ள அல்குடு என்னுமிடத்தில் நடைபெற்ற திருவள்ளூர் சிலை திறப்பு விழாவுக்கு தமிழகத்திலிருந்து மு. கருணாநிதி சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு எதிர்பார்த்திராத 'வரவேற்பு' அங்குள்ள தமிழர் அமைப்புகளால் அளிக்கப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவரின் ஒளிப்படத்துடனான சுவரொட்டிகள் வீதிகளெங்கும் ஆயிரமாயிரமாக ஒட்டப்பட்டிருந்தன. மறுபுறத்தில், 'கருங்காலி கருணாநிதியே வருக!' என்னும் வாசகங்கள் சுவர்களில் எழுதப்பட்டிருந்தன.

ஈழத்தமிழருக்குச் செய்த துரோகத்தை வெளிப்படுத்தவே பங்குநூர் தமிழர்கள் 'கருங்காலி' பட்டம் குட்டினார்களாம்.

கடந்த மாதம் 23ஆம் திகதி ஆவணிச் சதுர்த்தி விழா தமிழகமெங்கும் சற்றே வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது.

ஈழத்தமிழரின் அவலத்தை எடுத்துக்காட்ட கறுப்பு விநாயகர் சிலைகளையும், தமிழீழ தேசியத் தலைவரின் வடிவிலான விநாயகர் சிலைகளையும் இம்முறை இந்து மக்கள் பயன்படுத்தினர்.

இவைகளைப் பொறுக்க முடியாத மு. கருணாநிதி சட்டங்களை ஏவி விட்டு, இவற்றைத் தடுக்க முயற்சித்தார்.

ஆத்திரமடைந்த இந்துக்கள் அமைப்பு ஒரு கண்டனப் பிரசுரத்தை வெளியிட்டது.

"தமிழகத்தின் தலைமகனே, நீ தமிழின விலைமகனாகி விட்டாய்" என இதன் வாசகங்கள் அமைந்திருந்தன.

சும்மா சொல்லக்கூடாது - இந்துக்கள் துணிச்சல்காரர்தான்!

முல்லைக்கும் கிளிக்கும் நீதிப் பந்தல் நாடகம்

அங்கு மனிதர்கள் இல்லை; வீடு வாசல் கட்டிடங்கள் இல்லை; பாடசாலைகள் எதுவுமில்லை; வழிபாட்டுத் தலங்கள் இல்லை; வைத்தியசாலைகள் இல்லை; கால்நடைகளுக்கூட அங்கில்லை.

அந்த இடம் மூன்று மாதத்துக்கு மேலாக மயான பூமி; பெயரளவில் அல்ல, உண்மையாகவே மயான பூமி. இருபதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டும், பொசுக்கியும், உயிருடன் மண்ணுக்குள் புதைத்தும் கொல்லப்பட்ட இடம் இது.

இங்கு வாழ்ந்தவர்கள் இப்போது வடிவியாலிலுள்ள இராணுவ வதை முகாம்களில். இவர்களை மீளவும் குடியேற்ற மூன்று வருடம் தேவையாம். காரணம், மனிதப் படுகொலைத் தடயங்களை முற்றாக அழிக்க வேண்டுமே!

ஆனால், முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் உடனடியாக நீதிமன்றங்களையும் காவல் நிலையங்களையும் அமைக்க மகிந்த அரசு நிதி ஒதுக்கி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

மனிதர்கள் இல்லாத மயான வனத்தில் இவை எதற்காக? என்ன நாடகம் இது?

பின்புலம்: வன்னியின் 85 வீதமான நிலப்பரப்பில் சிங்களவர் குடியேற்றம் விரைந்து நடைபெறுவுள்ளது. அவர்கள் பாதுகாப்புக்காக இந்த அவசரம்!

இஞ்சி, மஞ்சள், உள்ளி வெண்காயம், துளசி....

மேற்சொன்ன வகையறாக்களுக்கு தமிழர் வீடுகளில் இப்போது நல்ல கிராக்கி. இவைகளைத் தினசரி உணவில் சேர்த்து வந்தால் பன்றிக் காய்ச்சலிலிருந்து தப்பலாமென்று வந்த அறிவிப்பே இந்த மவுசுக்குக் காரணம்.

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நிலைவரத்தை விளக்க நடைபெற்ற மாநாட்டில் தமிழக சுகாதார மந்திரி பன்னீர்ச்செல்வம் பேசுகையில் "பன்றிக் காய்ச்சல் காட்டிலுள்ளது" என்று சொல்ல, எல்லோரும் சிரித்து விட்டனர்.

தவறுணர்ந்த மந்திரி "இல்லையில்லை, இப்போது கட்டுக்குள்" (control) என்று சொல்லி சமாளித்துக் கொண்டார்.

**உதாசனன்
உலா விருந்து**

ஐம்பதின் பின் ஆபத்தும் வரும்!

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் விழுந்து இடுப்பெலும்பு உடைவு, முள்ளந்தண்டு முறிவு ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இறப்பு ஏற்பட சாத்தியமுண்டு என அண்மைய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

மக் மாஸ்டர் பல்கலைக்கழகத்தினால், ஆண், பெண் உட்பட 5,500 இற்கும் அதிகமானோரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவினை Canadian Medical Association Journal வெளியிட்டுள்ளது. ஆண், பெண் இருபாலார்களிலும் இடுப்பு எலும்பு முறிந்தவர்களுள் 23 வீதமானோர் ஐந்து வருடங்களுள் இறப்பை தழுவிடும்படி. இது ஏறத்தாழ நான்கில் ஒருவர் பாதிக்கப்படுவதைக் காட்டுகிறது. முள்ளென்பு உடைந்தவர்களில் 18 வீதமான ஆண்களும், 16 வீதமான பெண்களும் மரணமடைந்துள்ளனர்.

சிறுவர்கள் தொலைக்காட்சி அதிகளவு உணவு

தொலைக்காட்சி பார்த்தபடி, உணவு உண்ணும் போது, கவனம் முழுவதும் காட்சிகளிலேயே செல்வதால் சிறுவர்கள் அதிகளவில் உணவுக்கொள்வதாக ரொறன்ரோ பல்கலைக்கழக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

சாப்பிடும் போது உடம்பானது முளைக்கு சாப்பிட்டது போதும். நிறுத்தலாம், வயிறு நிறைந்துவிட்டது போன்ற தகவல்களை அல்லது சமிக்ஞைகளை முளைக்கு அனுப்பும். ஆனால் புலன் முழுவதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் லயித்திருக்கும் போது இந்த தகவல்கள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டாது. இதன் காரணமாக, சிறுவர்கள் தொடர்ந்தும் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பர். ஆகவே சாப்பாட்டு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கொழுப்பை கரைக்க கிரேப் பழம் உதவும்

அண்மைய ஒன்ராறியோ வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வொன்று, கிரேப் பழம் (Grapefruit) (ஆரஞ்சு வகைகளில் ஒன்று) ஈரலின் கொழுப்பை சமீபாடடையச் செய்யும் செயற்பாட்டிற்கு உதவுகிறது எனக் குறிப்பிடுகிறது. இந்தப் பழத்தில் காணப்படும் பிளேவனொய்ட் எனும் பதார்த்தம் இந்தச் செயற்பாட்டை துரிதப்படுத்துகிறது.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

ஒன்ராறியோ சாரதி அனுமதிப் பரீட்சகர்கள் கடந்த மாத இறுதி வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் இறங்கியதால், இக்காலப் பகுதியில் சாரதி அனுமதி நீடிப்புப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியவர்களுக்கு, எந்தப் பரீட்சையுமின்றி மறுஅறிவித்தல் வரை சாரதி அனுமதி நீடிப்பு வழங்கப்படுகின்றது. புதிய சாரதி அனுமதிக்கான எழுத்துப் பரீட்சைகள் ரத்தாகியுள்ளன. ஆனால், மாகாணத்திலுள்ள 270 நிலையங்களிலும் மற்றைய சகல கடமைகளும் வழமையாக நடைபெறுவதாக போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரொறன்ரோ நகரசபையின் தொலைபேசித் தகவற் சேவை விரைவில் ஆரம்பமாகவுள்ளது. ஆறு வருடங்களுக்கு முன்னரே இதற்கென 311 இலக்கம் ஒதுக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டிலிருந்து பலத்த இழுபறிக்குப் பின்னர் இச்சேவையை அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல், போக்குவரத்து, குப்பைகள் அகற் றல் போன்ற சேவை விபரங்களை வாரத்தின் ஏழு நாட்களும், தினசரி 24 மணித்தியாலமும் 311 சேவை ஊடாக மக்கள் பெறமுடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள மிசிசாகா நகரசபை மேயர் (முதல்வர்) தேர்தலிலும் தாம் போட்டியிடவிருப்பதாக தற்போதைய மேயர் ஹெசல் மக்கல்லின் அறிவித்துள்ளார். கடந்த பதினொரு தேர்தல்களிலும் மேயராகத் தெரிவாகி, 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக மிசிசாகா நகரின் மேயர் பதவியை வகிக்கும் பெருமை இவருக்குண்டு. 2006ல் நடைபெற்ற தேர்தலில் இவர் 92 வீதமான வாக்குகளைப் பெற்று சாதனை புரிந்தார். கனடாவின் ஆறாவது பெரிய நகரமாக மிசிசாகா விளங்குகின்றது.

நவீன தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய புதிய வடிவமைப்பிலான நிரந்தரக் குடியிருப்பாளர் அட்டையை (Permanent Resident Card - PR card) கனடிய குடிவரவுத் திணைக்களம் கடந்த மாதம் 24ஆம் திகதியிலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு ஏற்றதாகவும், மோசடிகளுக்குப் பயன்படுத்த முடியாத வகையிலும் இந்தப் புதிய அட்டை உருவாக்கப்பட்டுள்ளதாம். கண்களுக்குப் புலப்படாத வகையில் உரியவரது புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் என்பன புதிய அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோ மத்தியிலுள்ள 'ஐலன்ட்' விமான நிலையத்துக்கு நேரடியாக வாகனங்களில் செல்லக்கூடிய சுரங்கப் பாதையை அமைப்பதற்கு ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் அமெரிக்க நகரங்களுக்குத் தினசரி பல விமான சேவைகள் ரொறன்ரோ 'ஐலன்ட்' விமான நிலையத்திலிருந்து இடம்பெறுகின்றது. தற்போது இந்த விமான நிலையத்துக்குச் செல்வதற்கு வாவி வழியாக படகுச் சேவை நடத்தப்படுகின்றது. இதனால், இரவு நேரங்களில் விமானப் பயணங்கள் இங்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரொறன்ரோ மத்தியில் அமைந்துள்ள சென். போல்ஸ் தொகுதிக்கு புதிய மாகாண சபை உறுப்பினரைத் தெரிவுதற்கான தேர்தல் இந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தொகுதியின் மாகாண சபை உறுப்பினராகவிருந்த லிபரல் அமைச்சர் மைக்கல் பிரான்ட் தமது பதவியை ராஜினாமாச் செய்ததால் இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றது. ஒன்ராறியோ அரசு அடுத்த ஜூலையில் நடைமுறைக்குக் கொண்டுவரவிருக்கும் எச். எஸ். ரி என்னும் 13 சதவீத வரித்திட்டத்தை எதிர்த்து இங்கு பிரசாரம் செய்ய மாகாண என். டி. பி கட்சி தீர்மானித்துள்ளது.

வேலையற்ற கால காப்புறுதிப் (EI) பணம் பெறுவோர் தொகை கனடாவில் மாதாமாதம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இத்தொகை அதிகளவில் கூடியுள்ளது. இது, நாட்டின் வேலையற்றோர் தொகை அதிகரிப்பினைக் காட்டி நிற்கின்றது. அதேசமயம், சில மாதங்கள் மட்டும் தொழில் புரிந்த பலர், இக்காப்புறுதியைப் பெற தகுதியற்றவர்களாகவுள்ளனர். இவர்களையும் சேர்த்தால், வேலையற்றோர் தொகை மேலும் பல லட்சத்தால் அதிகரிக்குமென்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.



பொ. கனகசபாபதி
மகாஜன முன்னாள் அதிபர்

அதிபர் பிரயாணம் - 13

வழக்குப் போட்டார் ஒரு தந்தை:

கண்ணதாசன் என்கிற மாணவன் 9 ந்தரத்தினில் கல்வி கற்று வந்தான். கொஞ்சம் வயதுக்கு மீறிய வளர்ச்சி, செக்கச் சிவந்த உடல். நல்ல பண்பான மாணவன். அமைதியானவன். ஆனால் படிப்பில் சற்று அக்கறையின்மை. வீட்டு வேலைகள் செய்து கொண்டு வருவதில்லை. ஆகவே ஆசிரியர்களுடன் பிணக்கு. என்னிடம் அது பற்றிக் குறிப்பிட்டார்கள். நான் அவனை அழைத்து அவன் தந்தையாரைப் பாடசாலைக்கு வந்து என்னைச் சந்திக்குமாறு சொன்னேன். பலமுறை சொல்லியும் எனது வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே ஒரு நாள் அவனை எனது அலுவலகத்திற்கு அழைத்து செமத்தியாகப் பிரம்பினால் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டேன். எனக்குக் கோபம் வந்தால் நான் பிரம்பினால் எங்கு அடிக்கிறேன் என்று பார்ப்பதில்லை. அவன் உடல் எங்கும் எனது கோபம் தீரும்வரை விளாசி விட்டேன். அத்துடன் நான் விஷயத்தினை மறந்து விட்டேன். கண்ணதாசன் வழமை போன்று பாடசாலைக்கு வந்து போனான். இப்போ அவனது வீட்டு வேலை ஒப்படைப்பினில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.

ஒரு சில நாட்களின் பின்னர் நான் பாடசாலையில் எனது மேற்பார்வை உலாவினை முடித்து அலுவலகத்திற்குத் திரும்பி வந்த பொழுது எனது அலுவலகத்தில் ஒரு பொலிஸ்காரர் என் வருகைக்காகக் காத்திருந்தார். என்னைக் கண்டதும் எழுந்தார். நான் அவரை உட்காருமாறு சொல்லி எனது ஆசனத்தில் அமர்ந்தேன். சேர், உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டினை ஒரு பெற்றார், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அது பற்றி விசாரித்து வருமாறு இன்ஸ்பெக்டர் என்னை அனுப்பியுள்ளார். அதற்காகவே வந்துள்ளேன் என்றார். என்னை குற்றச்சாட்டு என்றேன். அவர் விபரத்தினைச் சொன்னதோடு நின்று விடாமல், அந்த மாணவனை தயவு செய்த அலுவலகத்திற்கு ஒரு முறை அழைத்து வரச் செய்வீர்களா எனக் கேட்டார். அதற்கென்ன நன்றாக அழைத்து விசாரியுங்கள். நான் அந்த மாணவனுக்கு பிரம்பினால் அடித்தது உண்மை தான் என்றேன். அலுவலக ஊழியரை அனுப்பி அம்மாணவனை அழைத்து பொலிஸ்காரருடன் கதைக்க விட்டு விட்டு, நான் விலகி நின்றேன். மாணவன் வந்ததும் பொலிஸ்காரர் அவனிடம் நேரடியாகவே 'நான் இங்கு எதற்காக வந்தேன் தெரியுமா? உன் அப்பா அதிபர் மேல் போட்ட

வழக்கினை விசாரிக்க. அதிபர் உன் நன்மைக்குத் தானே உன்னை அடித்தார். ஆகவே இன்று நீ வீடு போனதும் உனது அப்பாவினை அனுப்பி அந்த வழக்கினை வாபஸ் பெறுமாறு சொல், விளங்குதா' என்றார். அவன் சரி அப்படியே செய்கிறேன் எனக் கூறிச் சென்று விட்டான். எனக்கு பொலிஸ்காரரின் செயல் ஆச்சரியமானதாக இருந்தது. அவர் நான் போய் வருகிறேன் சேர் என்று கூறிய போயும் விட்டார். எனவே மறுநாள் ஆய்வுகூடப் பரிசாரகர் ஜெகநாதன் நடந்ததின் விபரத்தினைக் கூறினார். கண்ணதாசன் நல்ல பையன் என்றேன். அவன் தனக்கு நான் அடித்ததைப் பற்றி வீட்டில் மூச்சும் விடவில்லை. ஆனால் மறுநாள் அவன் குளிக்கின்ற பொழுது அகஸ்மாத்தமாக அங்கே வந்த தந்தை அவனது முதகில் கண்ட பிரம்படி அடையா-ளங்களைக் கண்டதும் திகைத்து விட்டார். அவனது சிவந்த உடலில் அந்த அடையா-ளங்கள் மிகவும் தெளிவாகத் தெரிந்துள்ளன. ஆகவே அவன் பெற்றோர்களுக்கு நடந்ததைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. பெற்ற மனம் அல்லவா. உக்கிரமான கோபம் வந்தது. ஆகவே நேரடியாகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று குற்றசாட்டினை கொடுத்துள்ளார்.

இன்ஸ்பெக்டரால் விசாரிக்க அனுப்பப்பட்ட பொலிஸ்காரர் நேரடியாகப் பாடசாலைக்கு வரவில்லை. புத்தூர் உப தபாற் கந்தோருக்குத்தான் முதலில் சென்றுள்ளார். அங்கே உள்ள ஊழியர்களிடம் என்னைப் பற்றி விசாரித்துள்ளார். அவர்கள் எல்லோரும் மிகவும் உயர்வாக என்னைப் பற்றிக் கூறியுள்ளனர். அடித்தது பற்றியும் அவர்களிடம் கூறிய பொழுது அந்த அதிபர் சற்றுக் கறாரானவர் தான் எனக் கூறியதுடன் எனது பாபர் சலூன் நிகழ்வினையும் கூறியுள்ளனர். ஆகவே பொலிஸ்காரர் என்னிடம் ஒன்றுமே விசாரிக்கவில்லை. கண்ணதாசனின் தந்தை மறு நாளை சென்று வழக்கினை வாபஸ் பெற்றதுடன் மாத்திரமல்லாது பாடசாலைக்கும் வந்து என்னிடம் தனது செயலுக்குரிய விளக்கத்தினையும் தந்தார். அதனால் நானோ எனது முர்க்கத்தனமான கோபத்திற்காக வருந்த வேண்டிய நிலையில் தள்ளப்பட்டேன். அவர்கள் பண்பு போற்றுதற்குரியது.

வம்புக்கிழுத்தார் ஒரு பொலிஸ்காரர்:

சிவகுமாரன் மறைந்த நினைவு நாள் மாணவர்கள் பாடசாலையைப் புறக்கணித்தார்கள். 1974 என எண்ணுகிறேன், பாடசாலைக்கு மாணவர்களில் மிகக்

குறைந்த ஒரு சிலர் மாத்திரம் வந்திருந்தனர். ஆகவே அவர்கள் தத்தம் வகுப்புகளில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் எல்லோரும் பாடசாலை வந்திருந்தனர். அவர்கள் ஆசிரியர்கள் அறையினில் இருந்தனர். நான் அலுவலகத்தில் இருந்தேன். 11:00 மணி இருக்கும் இரு பொலிஸ்காரர்கள் பாடசாலைக்குள் வந்து நேரடியாக வகுப்பறைகளை நோக்கிச் சென்றனர். நான் கவனிக்கவில்லை. அலுவலக ஊழியர் செல்லத்துரை அதனைக் கண்டுள்ளார். என்னிடம் வந்து கூறினார். அவர்கள் இருவரையும் உடனடியாக அலுவலகத்திற்கு அழைத்து வருமாறு நான் செல்லத்துரையிடம் கூறினேன். அவர் ஓடிச் சென்று அழைத்து வந்தார். அவர்களில் ஒருவர் பெயர் மகாதேவன். மற்றவர் பெயர் இப்போ குரபகம் இல்லை. ஏன் வகுப்பறைப் பக்கம் செல்கின்றீர்கள் என வினாவினேன். பிள்ளைகள் பிரச்சினை ஏதும் உள்ளதா எனப் பார்ப்பதற்கு என்றார்கள். எனக்கு சற்றும் கோபம் வந்து விட்டது. இங்கு நான் எதற்காக உள்ளேன். பாடசாலையுள் வந்த நீங்கள் என்னிடம் உத்தரவு கேட்காமல் வகுப்புகள் நோக்கி எப்படிப் போகமுடியும். பிள்ளைகளுக்கு ஏதாயினும் பிரச்சினை என்றால் அதற்கு நான் பொறுப்பாளி. ஆகவே தயவு செய்து வெளியேறுங்கள் என்றேன். அவர்கள் போய்விட்டார்கள்.

ஆனால் மதியம் அச்சவேலிப் பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான உப இன்ஸ்பெக்டர் சற்றுக் கோபம் கலந்த மிடுக்குடன் எனது அலுவலகம் வந்திருந்தார். அவர் இஸ்லாமியர். பெயர் நிசாம் என எண்ணுகிறேன். எனது பொலிஸ்காரரை அவர்கள் தொழிலாற்றதற்குத் தடை செய்து விட்டாயாமே எனக் கேட்டார். நான் நடந்ததை விளக்கினேன். அவர் அந்த விளக்கத்தினை ஏற்பதாயில்லை. நான் செய்தது பாரதாரமான குற்றம் என்பது அவர் நிலை. எமக்கிடையான வாதப் பிரதிவாதங்கள் சற்றுக் கடுமையாயின. 'இதற்கான பாலபலன்களை நீ அனுபவிப்பாய்' என்று கூறிய உப இன்ஸ்பெக்டர் கோபத்துடன் வெளியேறிவிட்டார். எனது ஆசிரியர்கள் நடந்தவற்றினை அறிந்தனர். பதிவேட்டில் விபரமாக எழுதி வையுங்கள் என்றார்கள். எழுதினேன்.

மாலை வீடு போகின்ற பொழுது எனது ஆப்த நண்பர் சுந்தராஜன் இல்லத்திற்குச் சென்றேன். அவர்களிடம் நடந்ததைக் கூறினேன். அவர் அதையிட்டுக் கவலை கொண்டதோடு மாத்திரம் அல்லாமல் தனது காரினிலே என்னை அழைத்துக் கொண்டு திரு ஜெகதீஸ்வரன் இல்லத்திற்குச் சென்றார். ஜெகதீஸ்வரன் தெல்லிப்பழை வாசி. மகாஜனாவின் பழைய மாணவர். அவரது பிள்ளைகள் மகாஜனாவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர் யாழ் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதான இலிகிதராகக் கடமை ஆற்றிக் கொண்டிருந்தார். ஜெகதீஸ்வரனிடம் (26ம் பக்கம் வருக)

Canada can do more to protect Tamil survivors

PATRICK BROWN

The political climate in Sri Lanka is quite unfortunate and includes the arrests and imprisonment of individuals without charges, disappearances, kidnappings and torture of individuals, journalists, and, sadly, women and children by each side. Most alarming of all is the Sri Lankan government's prevention of independent verification of the realities on the ground. The Tamil survivors of this civil war have been sent to Internally Dispersed Persons camps in northern Sri Lanka, where some have reported approximately 1,400 people are believed to be dying every week due to intentional execution and starvation — a fact that is not substantiated because of the refusal of the government to allow international agencies, or even Canada, to review. This is not an atrocity of a distant land. This is a tragedy breaking the hearts of our very own neighbours and friends in Barrie. Aaron and Ranji Sureshkumar are among 40 Tamils living in Barrie. Ranji came into my office in tears because she fears for the safety of her uncle, who is stranded in these Sri Lankan government camps. I feel for Ranji, because I sense the world can do more to protect her family back in Sri Lanka. I believe Canada has a role to play by punching beyond our weight to protect human rights, as well as minority rights in Sri Lanka. We should act expeditiously to ensure direct assistance such as food, shelter and medical aid — including medical professionals from Canada — actually reach the thousands of Tamils in the conflict zone, something the Sri Lankan government is prohibiting.

Our \$7.5 million in international aid is a positive step in this direction. Aid is desperately needed in these camps, and Foreign Minister Lawrence Cannon has set a strong example for other countries to follow. Canada should advise the Sri Lankan government that it risks suspension from the Commonwealth should the government continue to prohibit humanitarian aid and international observers from reaching innocent civilians in the conflict zone. Canada's Parliamentary Secretary for Foreign Affairs, Deepak Obhrai, is to be commended for visiting the camps, but it is chilling to know that other international observers are being put through hoops to even get glimpses of what is really happening in Sri Lanka. Advertisement Lastly, we should remind the Sri Lankan government that it has a responsibility to protect innocent civilians and to treat prisoners of war humanely according to the Geneva Convention. Their illigence is an affront to their role as a member of international bodies — including the United Nations and the Commonwealth. Canada is currently engaged in building a Museum on Human Rights in Winnipeg. I hope that the apathy internationally that resulted in the ethnic massacre in Rwanda and Germany is not repeated in present-day Sri Lanka. Global silence and apathy today could lead to a Museum of Human Rights detailing the history of the persecution of Tamils in the not too distant future. I, for one, hope the world has learned from past mistakes.

Courtesy: Barrie Examiner, Canada - 2009, Aug 06.

Canada missed opportunity to right Sri Lanka's wrongs

JO BECKER

In voting last month to approve a \$2.6 billion (U.S.) IMF loan to Sri Lanka, the government of Canada squandered an opportunity to press the government of Sri Lanka on its treatment of war-affected civilians following its military victory over the rebel Tamil Tigers in May.

The United States, United Kingdom, France, Germany and Argentina — holding more than 30 per cent of the IMF's shares — made the highly unusual move of abstaining from the vote, largely because of human rights concerns. It's too bad that Canada, with 3 per cent of IMF shares, didn't join them.

During the final months of fighting between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), both sides were responsible for grave violations of the laws of war that resulted in thousands of civilian deaths. As their territory shrank, the Tamil Tigers used the civilians under their control as human shields, shooting and killing people who tried to flee the war zone. The government urged civilians to congregate in so-called "no-fire" zones, but then fired artillery indiscriminately into these densely populated areas. Both sides refused to take adequate steps to allow a humanitarian evacuation, despite public UN concerns regarding the unfolding bloodbath.

IMF officials and their directors typically insist that human rights

are outside the IMF's mandate, but in this case members' revulsion with Sri Lanka's conduct during and after the war delayed the vote on Sri Lanka's requested loan by three months. In May, U.S. Secretary of State Hillary Clinton said it was "not an appropriate time" to consider the IMF loan, while U.K. Foreign Secretary David Miliband called the situation a "civilian catastrophe" and expressed concern about whether the government would use IMF funds in a "responsible and appropriate way." Once the vote was finally scheduled, they and others used abstentions to register their strong disapproval. Germany has never before abstained from an IMF vote on human rights grounds. The U.K.'s last abstention was in 2004.

Unfortunately, Canada's vote to support the loan may be interpreted as an endorsement of Sri Lanka's practices. Sri Lanka's pro-government *Daily News* claimed that the vote "vindicated" the government and boasted that by refusing to make human rights concessions, President Mahinda Rajapaksa had "refused to compromise the country's sovereignty and independence." The government's minister of export development and trade, G.L. Peiris, called the loan "a clear vote of confidence."

On July 22, Canadian Foreign Affairs Minister Lawrence Cannon wrote to Human Rights Watch, stating that the government would "evaluate any request for IMF - (Contd. on page 28)

பவள விழாவும் நூல் வெளியீடும்



கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் 75வது பிறந்தநாள் பவள விழாவும், அதனையொட்டிய 'கவிநாயகம் வாழவும் வரலாறும்' நூல் வெளியீடும் கடந்த மாதம் 16ஆம் திகதி பகல் ஸ்காப்பரோ அத்லாந்தா மண்டபத்தில் நடைபெற்றது. சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் வைபவத்துக்குத் தலைமை தாங்கினார். கவிநாயகரைப் பல்கோணங்களில் தரிசிக்கும் சிறப்புரைகள், நூல் வெளியீட்டுரை ஆகியவைகளையடுத்து, விழா நாயகரின் ஏற்புரை இடம்பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்


(ஒளிப்படங்கள்: கருணா)




வதை முகாம்களைத் திறந்து விடு!



கனடியத் தமிழ் மாணவர் சமூகமும், கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து நடத்திய 'வதை முகாம்களைத் திறந்து விடு' ஆர்ப்பாட்டக் கவனயீர்ப்பு நிகழ்வு கடந்த மாதம் 21ஆம் திகதி, ரொறண்டோவில் உள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் உதவித் தூதரகம் முன்னால் நடைபெற்றது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் இவ்வகையான கவனயீர்ப்பு நிகழ்வுகளை வெவ்வேறு இடங்களில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தொடர் கவனயீர்ப்பின் 100வது நாள்



ரொறன்ரோவிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னால் கனடியத் தமிழர்களால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகக் கவனயீர்ப்பு நடத்தப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் இரவு பகலாக நடைபெற்ற இந்நிகழ்வு, தற்போது தினசரி காலை எட்டு மணி முதல் இரவு 9:30 மணி வரை இடம்பெறுகின்றது. இக்கவனயீர்ப்பின் 100வது நாள் நிகழ்வு ஜூலை மாதம் 31ஆம் திகதி நடைபெற்றபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இங்கு காணலாம்.



செஞ்சோலைப் படுகொலைகள் மூன்றாவதாண்டு நினைவு



செஞ்சோலையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய வான்குண்டு வீச்சுப் படுகொலைகளின் மூன்றாவதாண்டினை நினைவுகூரும் நிகழ்வு ரொறன்ரோவில் கடந்த மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றது. டன்டாஸ் சதுக்கத்தில் ஆரம்பமான அமைதி ஊர்வலம், யங் - குயின் வீதிகள் வழியாகச் சென்று நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தை அடைந்து, பொதுக்கூட்டத்துடன் முடிவடைந்தது. மாணவர் மற்றும் இளையோர் பிரதிநிதிகள் பலர் இங்கு உரையாற்றினர்.



லலிதா புருடியின் கட்டுரை நூல் வெளியீடு



எழுத்தாளரும் குடும்ப ஆலோசகருமான திருமதி லலிதா புருடியின் 'ஆளுமை வளர்ச்சிக்குப் பிரார்த்தனைகள்' கட்டுரைத் தொகுதி நூலின் வெளியீட்டு விழா கடந்த மாதம் 15ஆம் திகதி ஸ்காபரோ நகர மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இப்பக்கத்தில்.



CGA

THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777

Cell: 416-888-1128


Fax: 416-494-4050

E-mail: nimal@nlraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant

2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2





பெண்ணின் பொழுது

சிவாஜினி பாலராஜன்

17

மலர் அலங்காரம் (Floral Arrangement); தொடர்ச்சி

மலர் வகைப்படுத்தல்

இயற்கை மலர் கொண்டு செய்யும் அலங்காரமாக இருப்பினும் சரி செயற்கை மலர் கொண்டு செய்யும் அலங்காரம் ஆயினும் சரி மலர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். அவையாவன Mass flowers, Filler flowers, Line flowers ஆகும்.

Mass flowers

பொதுவாக உருவத்தில் பெருத்த, வட்ட அமைப்பினைக் கொண்ட அதே சமயம் ஒற்றைத் தண்டில் இருக்கக் கூடிய மலர்களாகும். இவைதான் அலங்காரத்தில் மிகவும் முக்கியமான Center of attraction எனப்படும்.

Line Flowers

அலங்காரத்தின் நீளம் அகலம் உயரம் என்பவற்றையும் வட்டமா, நீள்வட்டமா, முக்கோணமா என்று அமைப்பினையும் நிர்ணயிக்கும் மிகமுக்கிய பங்கு இம்மலர்களுக்கே உண்டு. அத்துடன் மலர் அலங்காரத்தில் முதல் பாவிக்கப்படுவதும் இம் மலர்களே. உதாரணம்: Cattails, Delphiniums, Snapdragons, Gladiola

Filler Flowers

இவை பொதுவாக பெயருக்கேற்ப இடத்தை நிரப்புவதற்காகப் பாவிக்கப்படும். Line Flowers, Mass flowers ஆகிய மலர்கள் அலங்காரத்தில் இடப்பட்ட பின்னர் இருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்குப் பாவிக்கப்படும் மலர்களாகும். ஒரு தண்டில் கொத்தாக அல்லது பல மலர் இருப்பவையாகும். உதாரணம்: Baby's breaths, Dianthus, Pompon asters, Feverfews



வர்ணத் தெரிவு:

மலர் அலங்காரத்தில் வர்ணத் தெரிவும் மிகவும் முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். இவ் வர்ணத் தெரிவு வர்ணச் சக்கரத்தினை மையமாகக் கொண்டே செய்யப்படும். இவை monochromatic, analogous, complementary and triadic color schemes எனப் பாகுபடுத்தப்படும். பொதுவாக நிறங்கள் மனோவியலில் மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் நல்ல நிறச் சேர்க்கையினைக் கருத்திற் கொள்வது மிகச் சிறந்தது.

- Black / grey / silver / white
- Blue / peach / orange / yellow / white
- Red / blue / purple / pink / white
- Orange / red / yellow / brown / white

நிறங்களைத் தெரிவு செய்யும் போது நிறச் சக்கரத்தினைக் கருத்திற்கொண்டும் நீங்கள் நிறத்தினைத் தெரிவு செய்யலாம்.

Monochromatic எனப்படும் வகையானது ஒரே நிறத்திலேயே வெவ்வேறு செறிவினைக் கொண்டிருப்பது. சிவப்பு, மென்சிவப்பு, கடும் சிவப்பு, இவ்வாறு தெரிவு செய்தல்.

Analogous: நிறச் சக்கரத்தில் அடுத்தடுத்த நிறங்களைக் கொண்டிருப்பது.


Complementary: நிறச் சக்கரத்தில் எதிராக இருக்கும் நிறங்கள்

Triadic color schemes: எனப்படுவது நிறச் சக்கரத்தில் சம இடைவெளியினைக் கொண்டு அமைந்துள்ள மூன்று நிறங்கள்.

தொடரும்.....

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737


Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

Grocery & Vegetables
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

வல்வை வரலாற்றுக் காப்பக நூற்காட்சி


வல்வை வரலாற்றுக் காப்பகத்தின் நூற்கண்காட்சியும், விற்பனையும் கடந்த மாதம் கனடா கந்தசாமி கோவில் அலங்கார மண்டபத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இப்பக்கத்தில் காணலாம். நகுலசிகாமணி-உமாதம்பதியர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.



பா(f)ன்ஸி




பூக்கடை



கனடாவின் முதன்மையான, முன்னணி நிறுவனம்.

திருமண மண்டப அலங்காரம், மணமாலைகள்,
வாழையிலை, மாவிலை, தோரணம்
இறுதிச் சடங்கு மாலைகள் மற்றும் பூக்கள்





தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com





சிந்தனைப் பூக்கள்
எஸ். பத்மநாதனின் தொடர்

34

சிட்டுக்களே வாருங்கள்!

உங்களின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் மிகுந்த ஆர்வம் எடுத்துள்ள மாமா சிலவேளைகளில் ஒரு குறிப்பிட்ட விடயத்தினை மிகவும் அழுத்தமாக கூறியிருப்பார். பொதுவாக நல்ல பல விடயங்களை குறிப்பிட்டு 'இதையெல்லாம் செய்யுங்கள்' என்று ஆலோசனையும் கூறியிருப்பார். ஆனால் இந்த தடவை 'இதனை செய்யாதீர்கள்' என்று மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறார். உங்களின் வளர்ச்சியில் முக்கிய ஒரு தடைக்கல் இது என்பதனை உணர்வீர்கள்.

மாமா சிட்டுக்களாகிய உங்களுையெல்லாம் சந்திக்கும் வேளையில் உங்களின் பல வீட்டு வேலைகளையும், செயல்திட்டங்களையும் பிற்போட்டும், கால தாமதம் (Progratination) செய்தும் வருவதினை அவதானித்துள்ளார். எனவே தான் உங்களுக்கான ஆலோசனை எதனையும் நாளை செய்யலாம் என்றோ பின்பு செய்யலாம் என்றோ பிற்போட்டு விடாதீர்கள் என்பதினை வலியுறுத்தி கூறுகின்றார்.

காலதாமதம் செய்தல் (Procrastinate) என்ற சொல் Prograstinare என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பொதுவாக நாளை செய்யலாம் (To put off until tomorrow) என்று அர்த்தப்படுகிறது. 'Cras' என்ற சொல் லத்தீன் மொழியில் 'நாளை' என்பதாகும். எனினும், தாமதமாக செய்வது, அல்லது பிற்போடுவது இதன் அர்த்தமாகும். உங்களின் வளர்ச்சிக்கு பிற்போடுதல் என்பது மிகுந்த இடையூறாகவே எப்போதும் இருக்கும்.

உங்களுக்கு நேரம் பற்றிய தெளிவு இருந்தால் இதனை நீங்கள் செய்ய மாட்டீர்கள். சீன நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 'ஒரு அங்குல தங்கம், ஒரு அங்குல நேரத்தினை வாங்க முடியாது' என்பதுவே அது. அதாவது கிடைக்கும் நேரத்தில் எதனையும் செய்ய பழகி விட்டீர்கள் என்றால் எதனையும் தள்ளிப்போட மாட்டீர்கள். பொதுவாக வீட்டு வேலைகளை தள்ளிப் போட்டீர்கள் என்றால் பின்பு அவை எல்லாம் ஒன்று சேர்ந்து சிக்கலை ஏற்படுத்தும். காலம் கடத்துவது என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விடாதீர்கள். ஒவ்வொரு மாதமும் 5 திகதி வெளிவரும் உங்கள் சஞ்சிகை தமிழர் தகவலை எண்ணினால் நேரமும் காலமும் நன்றாக புரிந்துவிடும். எதனையும் தள்ளிப் போடுவதில் ஆசிரியருக்கு என்றும் உடன்பாடு இருந்ததில்லை.

சிட்டுக்களே! நீங்கள் மிகவும் சிறியவர்கள் என்று எண்ணி விடாதீர்கள். உங்களின் எதிர்கால வாழ்வு, பதவி உயர்வு, சுய மரியாதை எல்லாமே இந்த பிற்போடுவதில் தான் தங்கியுள்ளது. உலகில் மிகவும் முன்னேற்றமாக வாழ்பவர்களது வாழ்க்கை வரலாற்றினை படித்தீர்கள் என்றால் அவர்கள் எந்த கருமத்தினையும் பிற்போடுவதில்லை என்பது புலனாகின்றது. பெஞ்சமின் பிராங்க்லின் என்ற அறிஞர் எப்போதும் குறிப்பிட்டு எழுதும் விடயம் 'இன்று முடிக்க கூடியதை நாளை வரை நீடித்து காலம் கடத்துகின்றீர்கள், இதுவே புரியவில்லை' என்பதாகும்.

காலம் கடத்துவதால் சுமைகள் ஏற்படுகின்றன; தள்ளிப்போடுதல் தொடர்கின்றது. "கால தாமதம் என்பது நேரத் திருடன்" என்று ஒரு பழமொழி உள்ளது. நீங்கள் ஏன் உங்கள் வேலைகளை தள்ளிப் போடுகின்றீர்கள்? என்று மீள மீள கேட்டுப் பாருங்கள். பதில் தெரிந்துவிடும். உங்கள் வீட்டு வேலைகளை புறக்கணித்து விடாதீர்கள்; நீட்டிக் கிடந்து உறங்காதீர்கள்; எழுந்திருங்கள்; வேலைகளை முடித்து விடுங்கள். மாறுதல் ஒன்று நிகழும்.

மீண்டும் சந்திப்பேன்.

BUYING / SELLING

**IS THIS WHAT YOU'RE
LOOKING FOR?**

FOR SALE

**TOTAL
Selling Commission
Starting as low as 0.5-2.75%**

Some condition may apply

SOLD

IT'S WHAT I DO!
"Let me show you how my strategic
marketing plan gets results"

*Thanks to all my clients
for their continuous support
& a special thanks to all
of my first time buyers*



Raja V.S. Rajagopal
Sales Representative

Dir : 416.727.8647

Email: sinnahrajagopal@gmail.com


**Make the Right Move, at the Right Time,
with the Right Professional**



HomeLife/Future Realty Inc.,
Brokerage
210 F. Edwards Drive, Markham, Ontario L3R 9W8
Bus.: 416.264.0101 Fax : 905.201.9229



* some conditions apply



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்'
சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட
அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5
Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY
www.computek.edu

If you are :

- Currently receiving E.I benefits
- Received E.I within past 3 yrs.
- Just finished / received maternity benefits within past 5 yrs

You may be eligible for HRSDC funding
to upgrade your skills

NEW LOCATION

IN

MARKHAM !

Diploma

Early Childcare Assistant
Network Engineering
Personal Support Worker (PSW)
Computerized Accounting
Business Administration
Medical Office Admin (MOA)

Certificate

MS Office, A+, C/C++ , Java
AccPac, Quick Books
Simply Accounting

Markham Campus

Markham / Steeles
(On Steeles, 1 Block East of Markham Rd)
905.471.3344

Scaborough Campus

Kennedy / Sheppard
(North-East Corner)
416-321-9911

Toronto Campus

Kennedy / Eglinton
N/W Corner, Above Library
426.285.9941

PLEASE NOTE THAT NOT ALL THE COURSES ARE AVAILABLE AT ALL THE CAMPUSES.

நாடு கடந்த தமிழீழ அரசு திட்டத்தை நிறைவு செய்ய முன்வாருங்கள்

உலகத் தமிழ் அமைப்புகளுக்கு
உருத்திரகுமாரன் வேண்டுகோள்

ஈழத்து தமிழ் பேசும் மக்களின் அதிஉயர் அரசியல்பீடமாக - உலகத் தமிழர்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து - நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தினை திடமாகவும் விரைவாகவும் முன்னெடுப்பதற்கு முன்வருமாறு அந்தத் திட்டத்தின் உருவாக்கச் செயற்குமுனின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உலகத் தமிழ் அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டச் செயற்குமுனின் சார்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இந்தத் திட்டத்துக்கு தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கி வருவது இந்தத் திட்டத்துக்கு வலுச்சேர்த்து வருகிறது.

ஏற்கெனவே - பிரித்தானிய தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், சுவீஸ் தமிழர் பேரவை, பிரான்ஸ் தமிழீழ மக்கள் அவை, தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், தமிழ் நாடு திராவிடர் பேரவை உட்பட பல அமைப்புகள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக தமது அதிகாரபூர்வ ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்களுக்கு எமது நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளை, உலகளாவிய ரீதியில் இயங்கும் ஏனைய தமிழர் அமைப்புகள் எல்லோரிடமும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவினை வழங்குமாறும் எம்முடன் சேர்ந்தியங்க முன்வருமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையை நசுக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு பகீரத முயற்சி செய்து வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தாயகத்தில் நமது தேசத்தின் மீது தான் நிலைநிறுத்தியுள்ள இராணுவ மேலாதிக்க நிலையின் மூலம் தமிழர் தேசத்தை அடிமைப்படுத்தி விடலாம் என்ற இறுமாப்புடன் செயற்பட்டுவரும் சிங்கள அரசு, தற்போது தனது இராணுவக் கொடும் கரங்களை சிறிலங்காவின் எல்லை தாண்டியும் விரித்துள்ளது. இதன் மூலம் புலத்தில் தமிழர் உரிமைப் போராட்டச் செயற்பாடுகளை நசுக்கிவிடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.

சிறிலங்கா அரசின் இராணுவ மேலாதிக்க நிலையுடனான அடக்குமுறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தாயகத்திலோ புலத்திலோ ஈழத்தமிழர் தேசம் அடிபணியப் போவதில்லை. தாயகத்தில் நமது மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களாலும் இதனை வெளிப்படுத்த முனைகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலமும் மக்கள் இதனைத் தம்மால் இயன்றவரை வெளிப்படுத்தியுள்ளனர்.

புலத்தில் மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல்பீடமாக அமையும் வண்ணம் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கான செயற்பாடுகளை நாம் மிகவும் திடமாகவும் விரைவாகவும் முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளோம். நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட வகையில், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக போராடும் நமது ஜனநாயக உரிமையில் எவரும் தலையீடு செய்ய நாம் அனுமதிக்க முடியாது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டம் தொடர்பான விளக்கக் கோவை ஒன்றினை நாம் இம்மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளோம். இத்திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்களை இக்கோவை கொட்டி அடிக்கும்.

ஒவ்வொரு நாட்டிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்படும் செயற்குழு விபரங்களையும் நாம் விரைவில் வெளிப்படுத்தவுள்ளோம்.

இக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு திரட்டி திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக உழைக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்கும் திட்டத்தின் வெற்றிக்கு நம் ஒவ்வொருவரினதும் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

இத்திட்டத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமுள்ளவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamilleelam.org

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



RESP SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: eanthiy@rogers.com

Graphic land - 647. 219. 7576

அதிபர் பிரயாணம்...

நடந்தவற்றினை விவாசனாபாயாகக் கூறினேன். "நீங்கள் செய்தது அத்தனையும் சரி. ஆனால் செய்த நாள் தான் பிழையான நாள். பிள்ளைகள் பாடசாலைப்பைப் பகிஷ்கரிக்கும் நாள். அன்றைய தினம் பொலிஸ் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை தடைசெய்தல் ஏற்காதது. ஆகவே நீங்கள் சமரசம் போவது தான் சிறந்தது. வீண் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்றார். மறு நாள் காலை என்னை தனது அலுவலகம் வரச் சொன்னார். திரு நிசாமமயும் அழைத்திருந்தார். நடந்ததை மறந்து இருவரும் கைகுலுக்கிப் போங்கள் என்றார். செய்தோம். அப்பிரச்சினை இனிதே முடிந்தது.

ஸ்ரீலங்காக் கொடியினைக் கொளுத்த வந்தனர் சில பழைய மாணவர்: 1972 என எண்ணுகிறேன். குடியரசு தினத்தில் எல்லாப் பாடசாலைகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற சுற்று நிரும்பம் கல்வி அமைச்சிலிருந்து பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் வந்திருந்தது. நானும் காலையில் கொடியினை ஏற்றி வைத்தேன். ஒரு பத்து மணிபளவில் அதனை இறக்கி விடுவதாக எனது எண்ணம். பல பாடசாலைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இளைஞர்கள் இக் கொடி ஏற்றத்தினைப் பிரச்சினைப் படுத்தினர். அதில் மகாஜனாவும் ஒன்று. தேசியக் கொடியினைத் தீயிட்டே எரித்து விட்டனர்.

ஒன்பது மணிபளவில் ஒரு குழுவாகச் சிலர் பாடசாலையின் உள்ளே தயங்கித் தயங்கி வந்தனர். அதனைக் கண்ட ஆசிரியர்கள் சிலர் என்னிடம் வந்து விஷயத்தினைக் கூறினார்கள். நான் உடனடியாக வெளியே வந்து கொடிக்கம்பத்தின் அருகே நின்றேன். வந்தவர்களில் பலர் பழைய மாணவர்கள். ஆனால் அவர்கள் நான் அதிபராக இருந்த காலத்தவர்கள் அல்ல. அவர்களின் தலைமை ஏற்றவர் மாத்திரம் மகாஜனாவில் கல்வி கற்றவர். வந்தவர்கள் என் முன்னே தயங்கியபடி நின்றார்கள். நீங்கள் வந்த காரணம் எனக்கு விளங்குகிறது. எமக்கு மேலிடத்தில் இருந்து வந்த அறிவுறுத்தலின்படி நாம் இதனைச் செய்துள்ளோம். எமக்கும் தமிழ் உணர்வு உள்ளது. ஏற்றி விட்டோம் இனி இறக்கி விடுவோம். ஆகவே நீங்கள் அதனை அகற்ற வேண்டிய தேவை வராது என பாதி விகடமாகவும் பாதி வினயமாகவும் எடுத்துரைத்தேன். "அப்போ சரி சேர் நாங்கள் போய் வருகிறோம்" எனக் கூறியபடி அவர்கள் சென்று விட்டனர். அவர்கள் நல்லவர்கள் மாத்திரமல்லாமல் பாடசாலை நன்றாக நடைபெறுகிறது இப்படி ஏதாயினும் குறும்பு செய்து அந்தப் பாடசாலையின் புகழுக்குக் குந்தகம் விளைவிக்கப்படாது என்ற நல்லெண்ணத்திலேயே வெளியேறினர் என்பதை அனுமானிக்க முடிந்தது.

நிறுவியவர் உருவச்சிலை நிதி ஒன்று ஆரம்பமானது : சோமால்கந்தா கிராமப்புறத்துப் பாடசாலை. ஒரு சில பெற்றோர்களைத் தவிர மற்ற அத்தனை பேருமே விவசாயிகள். கடின உழைப்பாளிகள். பெரிதான விவசாயம் இல்லை. வருவாயில் குடும்பத்தினைச் சமாளிப்பதே பெரும்பான்மையானவருக்குக் கஷ்டம். எனவே பெற்றோர்களுக்கு உதவுவதற்காக மாணவர்கள் சில நாட்களில் பாடசாலைக்கு மட்டம் போடுவதும் உண்டு.

பாடசாலையில் ஒவ்வொரு வகுப்பின் முற்புறத்திலும் ஒரு அடிச் சதுரத்தில் கறுத்த வர்ணம் பூசி அதில் வகுப்புப் பெயர், மாணவர் தொகை, மாணவர் வரவு, தேதி என எழுதியிருந்தேன். தினசரி இடப்படி அடையாளமிடப்பட்டதும் வகுப்பு மாணவ தலைவன் அந்த இடத்தில் அன்றைய தேதியுமிட்டு பாடசாலைக்கு வந்த மாணவர் தொகையினையும் குறிக்க வேண்டும் என்பது எனது கட்டளை. மாணவ தலைவர்கள் அதனை ஒழுங்காகச் செய்தனர். பாடசாலைக்கு வராத மாணவர்கள் மறு நாள் உப அதிபரிடம் காரணம் கூறி அனுமதி பெற வேண்டும் என்பது பாடசாலை விதி. ஆனால் உப அதிபர் அதனை ஒழுங்காகச் செய்வில்லை என்பதால் பாடசாலை வராத மாணவர்களை நானே சந்திக்க முடிவெடுத்தேன். அவர்கள் குறைந்தது அரை மணித்தியாலமாவது காலையில் பாடசாலை தொடங்கு முன்னர் வந்து என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தினேன்.

மாணவர் வருகை நான் பொறுப்பேற்ற பின்னரும் பெரும் அளவின் அतिकரிக்கவில்லை. 4 முதல் 5% மாணவர்கள் பாடசாலை வராமல் இருந்தார்கள். ஆகவே நான் இன்னொரு யுக்தியினைக் கையாண்டேன். 'இப்பாடசாலை இலங்கையிலேயே முதல் முதலாக இலவசமாக ஆங்கிலக் கல்வியை மக்களுக்கு வழங்கிய பாடசாலை என்ற பெருமம் பெற்றது. வள்ளல் மழவராயர் நீங்கள் எல்லோரும் பாடசாலைக்கு வந்து ஆங்கிலக் கல்வியைக் கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் பால் தான் இப்பாடசாலையினை நிறுவினார். ஆகவே நீங்கள் பாடசாலை வராவிட்டால் அந்த மகானின் இலட்சியத்திற்கு மாறாகச் செயற்படுகிறீர்கள் என்பதே அர்த்தம். ஆகவே, அடுத்த வாரம் தொடக்கம் பாடசாலைக்குத் தகுந்த காரணம் இல்லாமல் ஒரு நாள் வராமல் இருந்தால் 50 சதம் தண்டமும் அரைநாளாக இருந்தால் 25 சதம் தண்டமும் கட்ட வேண்டும் என அறிவித்தேன். யாருடைய இலட்சியத்தை நிறைவேற்ற நாம் முயல்கிறோமோ அந்த பெரியவருக்கான சிலை நிறுவதற்காக இந்தப் கடணம் உபயோகிக்கப்படும் என்றேன். எந்த வித மறுப்பும் இன்றி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இதனை அங்கீகரித்தனர். (அடுத்த இதழிலும் தொடரும்)

**மொழித் தூய்மை
காக்கத் தவறியதால்
மலையாளம் பிறந்தது!**

தமிழ்மொழி நிலைத்து வாழ வேண்டும் என்றால் அதன் தூய்மை காக்கப்பட வேண்டும். மொழித்தூய்மை காக்கத் தவறிய காரணமாகவே தமிழ் கூறும் நல்லுலகம் கடந்த காலங்களில் குறுகி வந்திருக்கிறது.


பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயினனும் ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!

(மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்தின் சில அடிகள்)

பற்பல உயிர்களையும் பற்பல உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் காத்தும் அழித்தும் எல்லாம் செய்தும் எல்லையில்லா இறைவன் எப்போதும் போல் குறைவின்றி இருப்பது போல் நீ இருக்கிறாய். எப்படி? கன்னடம், இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என்று நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே? அதனை வியந்து வியந்து என்ன செய்வது என்பதையே மறந்து வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம்.

“இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே?” என்று மனோன்மணியம் சுந்தரனார் வியந்தாலும் தமிழ் மொழி ‘கன்னித்தன்மையை’ இழந்து நான்கு பிள்ளைகளுக்குத் தாயாகி விட்டதைத்தானே இது காட்டுகிறது?

கன்னடமும் களி தெலுங்கும் பழந்திராவிட மொழியில் இருந்து பிரிந்தவை எனக் கொண்டாலும் மலையாள மொழி நிச்சயமாக தமிழில் இருந்தே ஏறக்குறைய



நக்கீரன்

தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

என்றுமுள்ள செந்தமிழ் - 27

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பின் பிரிந்தது என்பது கல்டுவெல் போன்ற மொழியறிஞர்களின் துணிவாகும்.

இன்றைய மலையாளமொழி பேசும் நிலப்பரப்பு பண்டைய காலத்தில் சேர நாடாக விளங்கியது. சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதினமரைப் பற்றிப் புகழ்பெற்ற புலவர்களான பரணர், கபிலர் உட்பட பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த என்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

அயம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் சேர நாட்டு இளவரசர் இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டது. சிலப்பதிகாரமே தமிழில் எழுதப்பட்ட முதல் காப்பியம் ஆகும். சைவ சமய அடியார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமான் பெரிய புராணம் குறிப்பிடும் 63 நாயன்மார்களில் ஒருவர். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் தமிழிலே திருவரங்கப் பெருமானைப் பற்றி 31 பாசுரங்கள் பாடியுள்ளார். அவை திருமொழி என்றழைக்கப்படும்.

இதில் வியப்பு என்னவென்றால் இன்றைய மலையாளிகள் தங்களைச் சேரர் பரம்பரை என்பதையோ மலையாளமொழி தமிழ்மொழியின் கிளை மொழி என்பதையோ ஒப்புக்கொள்வதில்லை.

தமிழ் இலக்கியங்களில் கேரளம் என்பது சேர நாடாகவே குறிக்கப்பட்டது. தமிழ்மொழி மலையாளமொழியாக மாற்றம் பெற்றதற்கு சமஷ்கிருத மொழிக் கலப்பே காரணம் ஆகும்.

மலையாளமொழி ஒன்பதாம் நூற்றாண்டில்தான் தமிழிலிருந்து வேறுபட்டு ஒரு தனி மொழியாக உருப்பெற்றது. சேரநாட்டின் ஆட்சி மொழியாகவும் அவை மொழியாகவும் இருந்த தமிழ் பின்னர் நம்புதிரிகளின் வரவால் வடமொழி மேலாண்மைக்கு உள்ளாகியது. அரேபியர்களுடான வணிகம், போர்த்துகீசியர்

வரவு ஆகியவற்றால் ரொமானிய மற்றும் செமிட்டிக் மொழியின் தாக்கத்தையும் மலையாளத்தில் காணலாம். அது ஒரு தனி வரலாறு. பின்னர் அதுபற்றி ஆராய்வோம்.

திராவிட மொழிகளின் தொடக்கம் தொடர்பான தெளிவான முடிவு ஏதும் தற்போது இல்லை. இந்தியா முழுவதும் திராவிடர் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்து நதிப் பள்ளத்தாக்கிலிருந்து அழிந்த நாகரிகத்தின் தடயங்கள், நால் வேதங்களில் ஒன்றான ‘இருக்கு’ வேதத்திற் காணப்படும் திராவிடச் சொற்கள் ஆகியவை சான்றாக உள்ளன.

மிகப் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும் பழந்திராவிடம் என்ற ஒரு மொழி வழக்கில் இருந்தது பேச்சு வழக்கில் இருந்த அந்த மொழியிலிருந்து பிரிந்த மொழிகளே திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட மொழிகள் வட இந்திய திராவிட மொழி, மத்திய இந்திய திராவிட மொழி, தென் இந்திய திராவிட மொழி எனப் பகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இன்று 23 ற்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அதற்கும் அதிகமாக சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை.

தென் இந்தியா முழுவதும் 19 கோடி அளவிலான மக்களால் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகளில் ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலும் பேசப்படுகின்றன. பிராகுவி மொழி பூகோள அடிப்படையில் தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள பலுஸ்திஸ்தான் (கைபபூர் ஹைதராபாத் மாவட்டங்கள்) எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது. பிற மொழி செல்வாக்கால் பிராகுவி பேசும் மக்கள் தொகை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் நீலகிரிப் பக்கம் போவோமானால் அங்கு தமிழ்

R&S Auto Sales

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

Tel: 416 412 3838

என்றுமுள்ள செந்தமிழ் ...

மொழிக்கு மிகவும் நெருங்கிய மொழியான இருளம் உட்பட வடுகம் துவம், குடகம், கோத்தம் என ஐந்து மொழி பேசும் மக்களைச் சந்திக்கலாம். சற்று விலகிச் சென்றால் 6 ஆவது மொழி ஒன்றைப் பேசும் மக்களைச் சந்திக்கலாம். அதாவது துளு மொழி பேசும் மக்களையும் சந்திக்கலாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகள் என்றும் ஏனையவை திருந்தா மொழிகள் என்றும் கல்வெட்டு வகைப்படுத்தியுள்ளார். எஞ்சியவை இன்று வடபுலத்தில் வாழும் மக்களால் பேசப்படும் மொழிகளாகும்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளும் மாநில மொழிகள் என்ற தகைமையைப் பெற்றுள்ளன. எஞ்சிய இலக்கிய வளம் குறைந்த 19 மொழிகளும் 10 இலட்சம் மக்களுக்கு மேற்பட்டோரால் பேசப்படும் மொழிகள் கோண்டி, துளு, ஓராவுண் ஆகிய 3 மொழிகள் மட்டுமே. நான்காவது இடத்தில் 8 இலட்சம் மக்களால் பேசப்படும் பிராகுவி வைக்கப்பட்டுள்ளது.

இசைக்குரிய மொழி தெலுங்கு என இருந்தாலும் தமிழ் மொழியின் இலக்கிய இலக்கணச் சிறப்பால் தமிழே திராவிட மொழிகளில் முதலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழியாகும். இலக்கிய வளத்தை அளவு கோலாகக் கொண்டு பார்த்தால் சமஷ்கிருதம் நீங்கலாக எந்த இந்திய மொழியும் தமிழுக்கு ஈடாக மாட்டா.

புவியியல் அடிப்படையில் அதிக நாடுகளில் பேசப்படும் திராவிட மொழியும் தமிழ்தான். திராவிட என்ற சொல் கூட கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பிராகிருதி, பாளி ஆகிய மொழிகளில் தமிழைக் குறிக்கும் தாமில, தாவிட, த்ராவிட ஆகிய சொற்களின் சமஷ்கிருத வடிவமே ஆகும். (வளரும்)

Canada missed opportunity...

financial assistance in terms of how effective it would be in helping to support the country's public finances and lead to meaningful improvements in the welfare of all Sri Lankans, particularly those affected by the humanitarian situation."

However, the government's conduct since the end of the war shows little regard for the humanitarian crisis. Instead, it is undermining hopes for stability and creating more bitterness and resentment among the country's Tamil minority.

The government has virtually imprisoned up to 300,000 people displaced by the war in overcrowded government-run camps, refusing to allow them to leave to stay with family or friends and even refusing family members access to the camps. To keep information emerging about the conduct of the war, it is severely restricting the operations of relief organizations, and refusing access to journalists and human rights monitors. It has placed thousands of suspected LTTE members in incommunicado detention, and it continues to accuse journalists who criticize government actions of being LTTE sympathizers.

In these circumstances, IMF members must question whether loaning money to Sri Lanka is a good investment or can achieve its objectives.

In reality, the vote on the loan has only given Sri Lanka immediate access to \$313 million. Canada and other members of the IMF board will have to approve subsequent tranches of funds each quarter over the next 20 months. Canada still has a chance to use these quarterly reviews to make sure human rights progress is made. It should make clear that if it sees no progress, it will abstain from future votes. That's the best way to ensure that the loan benefits all Sri Lankans.

Jo Becker is an advocate for Human Rights Watch and the author of Living in Fear: Child recruitment by the Tamil Tigers in Sri Lanka and Funding the Final War: LTTE Intimidation and Extortion in the Tamil Diaspora.



எஸ். காந்தி
எழுதும்

35

வெள்ளிப் பணம் - டாலர்

பங்குச் சந்தை பற்றிய சென்ற இதழின் தொடர்ச்சியாக இக்கட்டுரை அமைகின்றது. இணையத் தளமூலம் பங்குச் சந்தையில் நாளாந்தம் பங்குகளின் விலைகளில் ஏற்படுகின்ற மாற்றமும் பங்குகள் வாங்கி விற்கும் அளவுகளும் அதிகரித்துள்ளன. இந்த நடவடிக்கையினை ஆங்கிலத்தில் Day Trading என அழைக்கின்றனர்.

இத்தகைய Day Trading என அழைப்படும் முறை 1990 ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இன்று இதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்த நாளாந்த வற்று வாங்கும் நிகழ்வு பங்கு (stock) மாத்திரமல்லாது நாணயம் (currency) மற்றும் commodity எனப்படும் விவசாயப் பொருட்கள், உலோகம் எரிபொருள் போன்ற வியாபாரமும் இணையத் தளமூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன் மூலம் பல நிறுவனங்களும் தனிமனிதர்களும் தமது வசிப்பிடங்களில் இருந்தவாறே வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு இலாபத்தினை ஈட்டி வருகின்றனர். இப்படியான வெற்றிகரமான வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இதனைப் பற்றி அறிவு அனுபவம் போன்றவை இருந்தால் மாத்திரம் போதாது. உணர்ச்சிவசப்படாது மனக் கட்டுப்பாட்டுடன் சேர்ந்த சுயகட்டுப்பாடும் உலக பொருளாதார தரவுகள் (World Economic Data Indicator) நாளுக்கு நாள் மணி நேரத்துக்கு நேரம் மாறுபட்டு வரும் தகவல்களை அறிந்து சரியான முறையில் முடிவுகளை எடுக்கும் ஒரு மனப்பக்குவமும் புத்திசூர்மையும் (Intelligent) மிகவும் அவசியமானதாகும்.

இதேவேளை இதனுடைய மறுபக்கமாக கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் இதில் முதலிட்ட பணத்தினை இழப்பதற்கான சாத்தியங்களும் உண்டு. இதனால் தான் ஆங்கிலத்தில் இதனை "Risk and Reward" என்கின்ற சொந்தொடர்கள் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. இதனை தமிழில் கூறுவதாயின் ஆபத்துக்களை எதிர்நோக்கிய அதிக இலாபம் தரும் ஒரு தொழில் முயற்சியாக இதனைப் பார்க்க வேண்டும்.

இழப்புகளை அல்லது நட்டத்தினை குறைத்து அதிக இலாபத்தினை மேற்கொள்ளும் செயல்முறை "Day Trading" என்னும் சொல்லின் தத்துவம் அடங்கியுள்ளது.

இதனைப் பற்றிய தகவல்களை பரிமாறுவதற்கும், ஆர்வம் உள்ளவர்களுக்கு அறிவூட்டல்களை மேற் கொள்வதற்கும் கனடாவில் பல்வேறு வகையான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதற்காக அறவிடப்படும் கட்டணங்களும் அதிகமானதாக உள்ளது என்பதும் உணரப்பட வேண்டிய உண்மையாகும். இந்தக் கட்டுரை எழுதும் காலப் பகுதியில் எமது தமிழ்ச் சமூகத்தினரால் இரண்டு நிறுவனங்கள் தமது விளம்பரத்தினை வானொலி பத்திரிகை தொலைக்காட்சி போன்றவற்றில் தமது விளம்பரங்களை மேற்கொள்கின்றன. இவர்கள் காலத்துக்கு காலம் இதனைப் பற்றிய அடிப்படை தகவல்களை வழங்கும் அறிமுக கருத்தரங்குகளை நடத்துகின்றார்கள். இதற்கு இவர்கள் கட்டணம் அறவிடுவதில்லை.

இதில் ஈடுபட நாட்டம் இல்லாதவர்களும் நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்கின்ற பொது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களும் இப்படியான இலவச கருத்தரங்குகளுக்குச் சென்று தமது அறிவினை வளர்த்துக் கொள்ளலாம்.

இன்றைய உலக பொருளாதார ஒழுங்கில் ஒரு சமூகம் வலுவாக தமது இருப்பை நிலை நாட்டுவதற்கு பொருளாதார வளம் ஒரு முக்கிய அடிப்படை காரணமாக இருப்பதால் இப்படியான தகவல் மூலம் ஒரு தனிநபர் மாற்றத்தினை கண்டால் கூட அது சமூகத்திற்கு வெற்றியாகும்.

இக்கட்டுரை இந்த விடயங்கள் தெரிந்தவர்களுக்கு ஒரு சலிப்புத் தன்மையை கொடுக்கும் கட்டுரையாக இருந்தாலும் இதனைப் பற்றித் தெரியாதவர்கள் பலர் இருக்கலாம் என்கின்ற எடுகோளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்

வாகனமோட்டுனர் கவனத்தை சிதறடிப்பதில் கைத்தொலைபேசி முதலிடம்

வாகன காப்புறுதி நிறுவனமொன்று நடத்திய ஆய்வின்படி, வாகனமோட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் விபத்துகளுக்கு காரணமாகும் காரணிகளில் முதன்மையானதாக கைத்தொலைபேசி விளங்குகின்றது.

கைத்தொலைபேசிகளில் பேசுவது, தட்டச்சு செய்வதன் மூலம் செய்திப் பரிமாற்றம் செய்வது உட்பட, சாப்பிடுதல், பானங்கள் அருந்துதல், தொலைக்காட்சி பார்த்தல் போன்றவற்றில் வாகன சாரதிகள் தம் கவனத்தை செலுத்துகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும். அதனால், வாகன ஓட்டுனரின் பதிவேட்டில் பாதுகாப்புற்ற முறையில் வாகனமோட்டியது எனப் பதியப்படும். இது மூன்று வருடங்களுக்கு இருக்கும். அத்துடன் வாகன காப்புறுதி வருடமொன்றிற்கு பல ஆயிரம் டாலர்களால் அதிகரிக்கும்.

சாரதியைத் திசைதிருப்பும் பத்துக் காரணிகள்

1. கைத்தொலைபேசி பாவனை
2. சாப்பிடல், பானங்கள் அருந்துதல்
3. குனிதல், சாய்தல், பொருட்களை எடுக்க எத்தனித்தல், ரேடியோ போன்ற இயக்கிகளை இயக்குதல்
4. தலை சீவுதல், மேக்கப் போடுதல், முகச் சவரம் செய்தல்
5. காலநிலை பாதிப்புகள்
6. வாசித்தல், எழுதுதல், பாதை விபரம் தேடுதல்
7. பாதையில் காணப்படும் விளம்பரங்கள்
8. சக பயணிகளால் ஏற்படும் தடங்கல்கள்
9. புகைத்தல்
10. சாரதி களைத்திருத்தல்

President Barack Obama has indeed brought change to Washington — or at least to Lafayette Park.

The seven-acre esplanade across the street from the White House has seen a dramatic uptick in protests since Obama was sworn in on Jan. 20.

According to documents obtained by POLITICO through a Freedom of Information Act request, the National Park Service issued 55 protest permits for the park during the first six months of Obama's presidency — almost as many as the 63 it issued in the final year of George W. Bush's second term.

The current crop of agitators includes both the protesting regulars of recent years — groups trying to call attention to international human rights violations, torture and abortion issues — and new entrants reflecting the policy and landscape changes of the new administration.

Recently, a group of Iranian hunger strikers gathered outside the White House to demand the withdrawal of Iraqi forces from Camp Ashraf, an Iranian refugee camp in Iraq.

Iranian demonstrators have been a staple outside the gates of the White House over the course of the last two decades. "They know us very well," said Asad Daryani, a freelance photographer for Iranian National TV, who is helping to lead the efforts in support of the People's Mujahedin of Iran and other Iranian dissident groups.

Daryani said he and his fellow protesters feel let down by Obama.

"If you ask most of these people they would say that we were more pleased with the Bush administration," he said. Obama "came with the promise of 'better than Bush.' He came with the promise of change. Everybody's disappointed."

He added that such disappointment will likely translate into an increase in his group's White House demonstrations during the Obama presidency.

"Silence is not an option," Daryani said.

When it comes to Lafayette Park, that much seems certain.

Perhaps the most memorable crowd of protesters outside Obama's door — and certainly the most vocal — was a group supporting the cause of the Tamil Tigers, a Sri Lankan separatist organization that has fought to create an independent state in the South Asian country.

From the start, the group caught the attention of administration officials and journalists alike with its unflinching, mind-numbing chants.

Protesters proliferating in Obama era

"Pres-i-dent Oba-ma! Pres-i-dent Oba-ma!" women and men on a megaphone would call as the rest of the crowd — sometimes as large as 300 people — echoed, "Stop the genocide." "Yes you can! Yes you can!" they would continue, a tweak on Obama's campaign slogan.

The protests grew so loud they interfered with television live shots.

"It's hard to hear yourself think out there when all you hear is 'President Obama! President Obama!'" one White House reporter complained.

Obama issued a statement asking Sri Lankans to end "the indiscriminate shelling," but that didn't quiet the group.

"We are going to keep going until our loved ones are freed from concentration camps and they can live in their own places without any torturing," said one Tamil Tiger protester who would identify herself only as coming from Canada. "The babies are starved to death. Even the old people are dying in the concentration camps."

On Tax Day in April, Lafayette Park was evacuated when a protester dumped a box of tea over the White House fence.

Although the protest was muted a bit by rainy weather and permit troubles, several hundred tea partiers managed to show their contempt for the administration's policies, chanting, "Obama lied, capitalism died."

Later in April, 91 protesters — including some in wheelchairs — were arrested outside the White House during a demonstration calling on Obama to support legislation that would provide alternatives to nursing homes for those who suffer from long-term disabilities.

To be sure, not everyone who gathers outside White House is unhappy with Obama or U.S. policy. A few permit holders have come simply to pray for Obama, and one group came to raise public awareness about poultry.

White House historian Martha Kumar says the biggest crowd she can remember in recent years might have been the one that gathered outside the White House on election night in November to celebrate Obama's victory.

The Park Service requires any group of 30 or more to apply for a permit to protest in the park, and it passes out the permits on a first-come, first-served basis.

While the noise from the many protests sometimes makes its way across Pennsylvania Avenue, it's not clear how much of the message does.

"What gets attention is if there is something new — if there is a new demonstration, and obviously numbers matter," says Maria Echaveste, former director for public liaison in the Clinton administration.

A White House spokesman declined to comment about the current administration's interactions — or lack thereof — with the Lafayette Park protesters.

But protesters who were interviewed by POLITICO said no one from the administration has walked outside the mansion's gates to inquire about their demonstrations or to pick up literature.

100 அபாயகரமான இணையத்தளங்கள் பட்டியல் வெளியீடு

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File

confidential
friendly and
fast service

Phone

416 888 1128

416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)



நம் கணினியை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான வைரஸ்களை பரப்பும் 100 அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டன் சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

இந்த பெயர்களில் உள்ள இணைய தளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின் உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த இணைய தளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் கணினி உலகை பாடுபடுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த பட்டியலில் உள்ள இணைய தளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக் மேலும் எச்சரித்துள்ளது.

அச்சிட முடியாத அசிங்கமான பெயர்களைக் கொண்ட இந்த இணையதளங்கள் முழுக்க முழுக்க ஆபாச படங்களை தன்னிலே கொண்டுள்ளது, மேலும் காமம் பற்றிய ஆபாச பொருளடக்கங்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மற்ற இணையதளங்கள் ஐஸ் ஸ்கேட்டிங், மான் வேட்டை, சமையல், சட்டச் சேவைகள் என்ற பெயர்களில் நடத்தப்படுகிறது.

இந்த இணையதளங்களை நாம் திறந்தாலே போதுமானது, ஹேக்கர்கள் கீ ஸ்ட்ரோக் லாகிங் மென்பொருளை வைத்து எந்த ஒரு கணினியிலிருந்தும் நம் சொந்த விவரங்களை திரட்டி விடுவர்.

சைமன்டெக் வெளியிட்டுள்ள இது போன்ற ஆபத்தான இணையதளங்களின் ஒரு சிலவற்றின் பெயர்கள் வருமாறு:

17ebook.com
aladel.net
bpwhamburgorchardpark.org
clicnews.com
dfwdiesel.net
divineenterprises.net
fantasticfilms.ru
gardensrestaurantandcatering.com
ginedis.com
gnrc.org
hdvideoforums.org
hihanin.com
kingfamilyphotoalbum.com
likaraoke.com
mactep.org

magic4you.nu
marbling.pe.kr
nacjalneg.info
pronline.ru
purplehoodie.com
qsng.cn
seksburada.net
sportsmansclub.net
stock888.cn
tathli.com
teamclouds.com
texaswhitetailfever.com
wadefamilytree.org
xnecat.info
yt118.com

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

Any Referral Service

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555

C: 416 937 9081



R.R. Rajkumar

B.Com (Hons), M.B.A.

• Credit Counseling • Accounting & Tax Services •



யசோ சின்னதுரை

கனடிய சட்டத்தரணி

• வீடு • காணி • வர்த்தகச் சட்டம்

The Law Offices of

Yaso Sinnadurai

Barrister & Solicitor, Notary Public

• Real Estate Law • Residential • Commercial Business Law

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சட்ட


ஆலோசனைகளுக்கு

கலகலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

**Sabesan's
Choice!**



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சுபேசன்

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
பலன் பரியும்!

416 605 1990

International..

Better identify fraudulent claimants, ensuring that we are more successful in confirming the identities of genuine refugee claimants;

* Improve our ability to detect people who misrepresent themselves;

* Protect public safety by removing those who are found to be inadmissible to Canada; and

* Protect Canadians from violent foreign criminals.

The benefits of information sharing have already been demonstrated by partner countries in previous trials. In one case, an asylum claimant in the U.K. was found to have previously been fingerprinted on arrival in the United States while travelling on an Australian passport. Australia subsequently confirmed that the individual was an Australian citizen wanted on criminal charges. This resulted in his deportation to Australia, where he is now in jail.

Each country involved in this initiative has employed a number of safeguards to protect privacy and has completed a comprehensive privacy impact assessment. To view Canada's privacy impact assessment summary, visit the Citizenship and Immigration Canada (CIC) website at www.cic.gc.ca.

CIC is undertaking this initiative in partnership with the Canada Border Services Agency (CBSA) and with the assistance of the Royal Canadian Mounted Police (RCMP).

CIC, the CBSA and the RCMP are also leading a five-year project to introduce biometrics into Canada's temporary resident program. The project, announced in the 2008 budget, will cover visitors who require visas or work or study permits and is scheduled to be rolled out between 2011 and 2013. The Government of Canada is moving toward eventually using biometrics for all foreigners entering the country.

A1 கொழும்பு

டிஜிட்டல் போட்டோ
ஸ்ரூடியோ & வீடியோ

50% OFF

All kind Custom Framing
& Wood Plaques
Lamination

From:

அல்பத்துடன் போட்டோ
PACKAGES

25 - 5X7 பிறந்த நாள் \$50.00

50 - 5x7 முதல் நன்மை \$100.00

50 - 5x7 பூப்புனித
நீராட்டு விழா \$100.00

100-5x7 திருமணவிழா \$200.00

10- 5x7 Graduation போட்டோக்கள்
பாடசாலையில் \$50.00

150 - 5x7 அரங்கேற்றம்
(ஸ்ரூடியோ & மேடை) \$750.00

2 பாஸ்போட் \$5.00

2 சிறிசன் \$5.00

2 லாண்டட் காட் \$5.00

2 அனைத்துவிதமான
ஐ. டி. போட்டோ \$5.00

3 - 5X7 ஸ்ரூடியோ
போட்டோ \$15.00

2296 EGLINTON AVE. E
@ BIRCHMOUNT ROAD
UNIT 3 LOWER LEVEL,
TORONTO, SCARBOROUGH, ON.
M1K 2M2

Web: www.tamilyellowpage.com
E-Mail: www.typ@gmail.com
E-Mail: www.st.francis@gmail.com

Mobile: 416-752-4444

Tel: 416-755-2333

FAX: 416-755-4554

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai

Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலையேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

Sri Lankan Tamils Angry with China, India

Betwa Sharma, New York

More than two months after the Tamil Tigers were decimated, Sri Lankan Tamils living abroad remain bitter about the support China and India extended to Colombo during the war.

The Tamil Diaspora is livid that Beijing provided tonnes of arms and ammunition to Sri Lankan security forces battling the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

The anger against India is rooted mainly in New Delhi's diplomatic backing to Colombo when it came under Western fire over human rights abuses.

On Monday, Sri Lankan Tamils staged a rally outside the Chinese mission to the UN to protest "China's assistance to Sri Lanka towards ethnic cleansing and genocide of Tamils".

Around 50 Tamil Americans from around the East Coast came out with placards that read: "China, Stop helping Sri Lanka's Ethnic Cleansing of Tamils."

The group chanted slogans like "China don't fund Sri Lanka's war crimes."

The campaigners claim that Colombo's attacks on Tamil areas were facilitated by Chinese weapons. Beijing supports abuses against the Tamils through economic and military assistance to Sri Lanka, they said.

The rally was organised by Tamils Against Genocide (TAG), a NGO based in Maryland that is protesting against alleged atrocities committed by Sri Lanka.

A spokesman for TAG expressed dismay at New Delhi's support for Sri Lanka's military campaign that ended in the killing of LTTE founder leader Velupillai Prabhakaran and his top lieutenants in May.

"India has done an extreme form of treachery to the Tamils," the spokesman said. "We need India to do justice to the Tamils."

In May, India supported a resolution passed by the UN Human Rights Council in Geneva which commended the Sri Lankan government on its defeat of the Tamil Tigers and its efforts to address the needs of the displaced.

The resolution was slammed for ignoring the tactics used by the Sri Lankan army that led to massive human rights violations.

Brazil, Cuba, India and Pakistan blocking a stronger resolution that called for accountability.

The Tamil separatist campaign claimed over thousands of lives since July 1983. The end of the war was followed by accusations of human rights violations against the Sri Lankan authorities.


Human rights groups are also calling for the release of 280,000 displaced Tamil civilians living in relief centres which critics say are no better than "detention camps".

TAG said it supports the goal of an "independent state" for Tamils through peaceful means and diplomacy.

"The violent form of struggle is dead in the new world order," said its spokesperson, who asked not to be named because of the sensitive nature of the matter.

"We want an economic boycott from the one million strong Tamil Diaspora," he added. "The struggle will continue in one form or the other."

— IANS




DR. ILLANGO & ASSOCIATES

ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE




SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

MISSISSAUGA

3025 Hurontario St.,
Unit 102
Mississauga, ON
Tel: 905 270 7844

ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை பு தல்
கடை திறப்பு வைபவம்
புண்பாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக் ம்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்